

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

புதுமைகள் புரிவதில் புலியான
தேசியத் தலைவன் வாழிய!

எத்தனை புயல்கள் வந்து
எழுந்தன; தலைவன் தன்னை
எத்தனை படைகள் ஒன்றாய்
எதிர்த்தன; துரோகக் கும்பல்
எத்தனை விதமாய் சொல்லி
இகழ்ந்தன; இடையில் விட்டு
எத்தனை பேர்கள் சென்றனர்;
இறுதியில் தலைவன் வென்றான்!

- தமிழீழ அரசவைக் கவிஞர்
புதுவை இரத்தினதுரை



14 வது ஆண்டில்
th Year

Growing
with the
Community
ESTD-1991

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
a monthly information digest



ஜேர்மனியில்
உருவான கரு
தமிழீழத்தில்
பிரசவம்;
வரவேற்பான
நூல்
வெளியீடு

தமிழர்கள்
முனைப்புடன்
எழு
வேண்டிய
காலம்
இது



சைவசித்தாந்த மன்றத்தின் வருடாந்த
திருவருட்செல்வர் விழா



சங்கீதபூஷணம் வேலாயுதபிள்ளையின்
'தேவாரத் தேன் அமிர்தம்' வெளியீடு



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4Phone: (416) 920-9250
Fax: (416) 921-6576

email:

tamilsinfo@sympatico.ca

Produced by
Elam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Thamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruSenior Assistant Editor
Vijay AnanthAssistant Editors
Sasi Pathmanathan
Anton KanagasooriyarGeneral Manager
S.T. SingamPublic Relation
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan
T. Thevendran
R. R. RajkumarTechnical Support
Haran Graph &
Thamil CreatorsTypesetting
Layout & Design
Ahilan AssociatesPrinters
Ahilan Associates
(416) 920-9250PUBLISHED MONTHLY
4000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

கனடிய நாட்டின் பிரதமராக போல் மார்ட்டின் பதவியேற்று, கடந்த மாதத்துடன் (2004 நவம்பர்) ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது.

ஜோன் கிரட்ஷியன் அரசில் நீண்ட காலம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் இவர். அதனால் நிதித்துறையில் அவர் ஒரு பழுத்த அனுபவசாலியாகக் கருதப்படுபவர்.

சில சமயம், ஒரு துறையில் கனமான மேதாவியாக இருப்பவர் இன்னொரு துறையில் மிகப் பலவீனமாக இருந்துவிடுவதுண்டு.

கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் விவகாரங்கள் சம்பந்தமாகக் கடந்த ஒரு வருடமாக வரும் செய்திகளும் தகவல்களும், இத்துறையில் பிரதமருக்குப் போதிய அறிவும் ஆளுமையும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக இத்துறைசார் நிபுணர்களைக் கருத வைக்கின்றது.

போல் மார்ட்டின் தலைமையில் புதிய மந்திரி சபை கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றபோது அனுபவசாலிகளும், விடயமறிந்தவர்களும் ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டவேளை பல தரப்பிலும் ஓர் அச்சம் ஏற்பட்டது.

புதிய முகங்களுடனும் அனுபவ ஆற்றல் இல்லாதவர்களுடனும் முக்கிய சமாசாரங்கள் எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளப்படும் என்னும் அச்சமே அது.

அதன் யதார்த்தம் இப்போது ஓரளவுக்குப் பகிரங்கமாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இதற்கு நல்ல உதாரணம், கடந்த சில மாதங்களாக - முக்கியமாகக் கடந்த சில தினங்களாக, தேசிய ஊடகங்களில் குடிவரவு மற்றும் அகதிகள் விடயமாக வெளிவந்து கொண்டிருக்கும் தினசரிச் செய்திகள்.

நாளாந்த அடிப்படையில் இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் இவை தொடர்பான செய்திகள், கனடியக் குடிவரவு - அகதிகள் விவகாரங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினை மீறி, எங்கோ 'பொறிப் பந்தலுக்குள்' அகப்பட்டிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது.

கனடிய குடிவரவு அமைச்சரின் நம்பகத்தன்மை பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் பத்திரிகைகள் கேள்வி கேட்குமளவுக்கும், பகிரங்க விவாதம் நடத்துமளவுக்கும் நிலைமை மோசமடைந்து வருவதை இன்று காணமுடிகின்றது.

"அகதிகள் ஏற்பு இறங்கு நிலையில்; 42 வீதமானோரே ஏற்கப்படுகின்றனர்.

பெற்றார் சகோதரர் பொறுப்பேற்றலா? தாமதத்துக்குத் தயாராகுங்கள்.

நிராகரிக்கப்பட்ட அகதிகளின் மேன்முறையீட்டை மட்டுப்படுத்த அமைச்சர் முடிவு.

கனடாவிற்கு அகதிகள் வருகை சரிவு நிலையில் செல்கின்றது.

ஸ்பொன்சர் விண்ணப்பங்கள் தேக்க நிலையில்.

அமெரிக்க எல்லை கடக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது அதிகரிக்கவுள்ளது."

மேற்குறிப்பிட்ட செய்தித் தலைப்புகள் கடந்த சில மாதங்களில் 'தமிழர் தகவலில்' வெளியானவை என்பதை இங்கு குறிப்பிட்டு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

ஜெனிவா அகதிகள் ஏற்பு ஒப்பந்த அடிப்படையில் மிகக்கூடுதலான அகதிகளை ஏற்று அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் பிரஜா-வுரிமையும் வழங்கிய சிறந்த நாடு என்ற நற்பெயர் கனடாவுக்குண்டு.

அகதிகளுக்குப் புதுவாழ்வு வழங்கிய மனிதாபிமானத்துக்காக, ஐக்கிய நாடுகள் அகதிகள் சபையின் 'நான்சன் பதக்கம்' கனடாவுக்குச் சில வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதையும் மறந்துவிட முடியாது.

ஆனால் இன்று, எல்லாமே தலைகீழாக மாறிக்கொண்டு போகின்றன.

எல்லாவற்றுள்ளும் 'பக்ஷரியா' போன்று ஒருவகை அரசியல் புகுந்துவிட்டது போன்ற நிலை.

இதனையிட்டு அகதிகள் பணிசார் சேவையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

'கனடியக் குடித்தொகையான 31 மில்லியனில் ஒரு வீதமான மூன்று இலட்சம் பேரை வருடாந்தம் இங்கு குடியேற அனுமதித்தல்' என்னும் இலக்கு அரசிடமுண்டு.

அதனை இடக்கு முடக்காக்க ஏதோவொரு சக்தி எங்கிருந்தோ செயற்படுகின்றதா?

அல்லது, அதுவே மார்ட்டின் அரசின் 'திரைமறைவுக்' கொள்கையா?

கண்டுபிடிப்பது யார்?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4போன் : (416) 920-9250
ஃபக்ஸ் : (416) 921-6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர்
தகவல் நிலையம்
ரொறன்ரோ
&தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்பிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
ரஞ்சி திருமூத்த உதவி ஆசிரியர்
விஜய் ஆனந்த்உதவி ஆசிரியர்கள்
சசி பத்மநாதன்
அனரன் கனகசூரியர்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்பொதுமக்கள் தொடர்பு
ப. சிவசுப்பிரமணியம்பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்
ரி. தேவேந்திரன்
ஆர். ஆர். ராஜ்குமார்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாப் &
தமிழ் கிரியேட்டர்ஸ்ஒளி அச்ச-வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

ஸ்பொன்சர் விண்ணப்பங்கள் தேக்க நிலையில்! Sponsor Program Crippled

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முதன்முறையாக குடிவரவுத் திணைக்களத்தின் அகதிகள் ஸ்பொன்சர் திட்டம் தேக்கநிலைக்குச் சென்றுள்ளது.

இதனால், ஒருவரது ஸ்பொன்சர் எப்போது சரிவரும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடியாத குடிவரவு அதிகாரிகள், இரு கைகளையும் விரிக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Permanent Resident Card (PR Card) என்னும் நிரந்தரக் குடியரிமை அட்டை விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமே ஸ்பொன்சர் தேக்க நிலைக்கு ஒரு காரணம் என்று ஒரு தரப்புக் கூறுகின்றது.

அதேசமயம், புதிய அகதிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பப் பரிசீலனை சுமார் 28 மாதங்களுக்கும் மேலான தாமதத்தைக் கண்டுள்ளதாகவும், இதன் விண்ணப்ப தேக்கத்தைப் பார்க்க வேண்டுமென்றும் மற்றொரு தரப்புக் கூறுகின்றது.

ஆனால், கனடிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் இதற்கான காரணம் என்னவென்று இதுவரை ஒருபோதும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே ஸ்பொன்சர் செய்யப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள், மருத்துவ சோதனைகளை முடித்த பின்னர் விசா பெறத் தாமதமாவதால், சில சமயம் இரண்டாம் முன்றாம் முறைகளும் மருத்துவ சோதனைக்கு உட்படும் கஷ்டம் ஏற்பட்டு வருகின்றது.

கனடாவுக்கு ஒவ்வொரு வருடமும் தாமாக வரும் அகதிகளைத் தவிர சுமார் 7500 பேரைக் கனடிய அரசு நேரடியாகவும், மற்றும் முவாயிரம் வரையானவர்களை தர்ம ஸ்தாபனங்கள் - தேவாலயங்கள் போன்றவை பொறுப்பேற்றும் வரவழைக்கின்றன.

இந்த வகையில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 180,000 அகதிகள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க எல்லை கடக்கும் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது அதிகரிக்கவுள்ளது Canada-US in refugee deal; More claimants likely to be turned away

அமெரிக்கா ஊடாகக் கனடாவுக்கு வரும் புதிய அகதிக் கோரிக்கையாளர்களை மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி, அங்கேயே அகதிநிலை கோருமாறு வலியுறுத்தும் இரு நாடுகளுக்கும்மிடையிலான புதிய சட்டம் நடைமுறைக்குத் தயாராகிவிட்டது.

அநேகமாக, அடுத்த மாத (டிசம்பர் 2004) இறுதிக்கு முன்னராக இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடுமென்று இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

ஜோன் கிரட்ஷியன் பிரதமராகவிருந்த காலத்திலிருந்து பேச்சளவில் இருந்து வந்த இந்தச் சிக்கலான சட்ட விதிகளுக்குத் தேவையான சகல வடிவங்களையும் உருவமைத்து, அதனை போல் மார்ட்டின் அரசு நடைமுறைக்கு கொண்டு வருகின்றது.

ஆங்கிலத்தில் 'Safe Third Country' Regulations என்று கூறப்படும் இந்தக் கடுமையான விதிகள், ஒரு அகதி தமது விருப்பத்துக்குரிய ஒரு நாட்டில் குடியேறுவதைத் தடுப்பதற்கென உருவாக்கப்பட்டது.

ஜெனீவா அகதிகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒரு நாட்டுக்கு ஊடாக அதே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இன்னொரு நாட்டுக்கு ஒருவர் அகரியரிமை கோருவதைத் தடுப்பதே இதன் அடிப்படை நோக்கம்.

இதன்படி, அமெரிக்காவும் கனடாவும் ஜெனீவாவின் அகதிகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அகதிகளை ஏற்கும் நாடுகளாக இருப்பதால், அமெரிக்காவில் இறங்கும் புதிய அகதியொருவர் அதன் எல்லையைக் கடந்து கனடாவில் அகதியரிமை கோர முடியாத நிலை ஏற்படப் போகின்றது.

எனவே அவர் அமெரிக்காவிலேயே அகதி உரிமையைக் கோர வேண்டும் என்பதைப் புதிய சட்டம் வலியுறுத்துகின்றது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னராகவே அமெரிக்கா இதனை அமல்செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆதலால், உத்தியோகபூர்வமாகச் சட்டம்

நடைமுறைக்கு வந்த பின்னர் எல்லையில் வைத்து அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்படும் அகதிகள் தொகை அதிகரிக்கலாமென்று கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"Controversial security regulations that would see Canada turn back refugee claimants who arrive here from across the US border appear set to take effect by next month. The so-called 'Safe Third Country' Agreement requires refugees to seek haven in the first safe country the reach.

அண்மைக் காலங்களில் கனடிய-அமெரிக்க எல்லை ஊடாக வரும் அகதிக் கோரிக்கையாளர்கள் தொகை குறைந்திருந்ததையும், கனடாவிற்குள் வேறுவிதமாக வந்தவர்கள் அகதிநிலை கோருவது (உள்நாட்டு அகதிக் கோரிக்கை) அதிகரித்து வருவதையும் சில மாதங்களுக்கு முன்னர் 'தமிழர் தகவல்' புள்ளி விபரங்கள் மூலம் தெரியத் தந்திருந்தது.

புதிய கெடுபிடி விதிகள் தமது பகுதியில் நடைமுறையாவதற்குத் தயார் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் ரோம் றிட்ட்ஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கனடாவும் புதிய விதிகளைப் பிரகடனம் செய்யத் தயார் நிலையிலிருப்பதாக கனடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா ஊடாக அமெரிக்கா செல்லும் அகதிக் கோரிக்கையாளர்களைவிட, அமெரிக்கா ஊடாகக் கனடா வரும் அகதிகளே கூடுதலாக இருப்பதால், பாதிக்கப்படப்போவது கனடா வரும் அகதிகளே என்று சுட்டிக்காட்டியுள்ள பல கனடிய அகதிச் சேவை அமைப்புகள், இதற்குத் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

கனடிய அரசாங்கம் அகதிகள் மீது இதுவரை காட்டி வந்த மனிதாபிமான கருணை அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு, புதிய சட்டத்தின் ஊடாக அமெரிக்கா சாவுமணி அடிக்கவுள்ளது என்ற கருத்து கனடாவின் அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் மீது மேலோங்கி நிற்பது தெரிகின்றது.

எஸ்தி

D I G I T A L

டிஜிற்றல் புகைப்பட பிரதியாக்கம் இலகுவானதும் மலிவானதும்

உங்களுடைய டிஜிற்றல் படங்களை பிரதியாக்கம் செய்வது சிக்கல் நிறைந்ததும், செலவு கூடியதுமாக இருக்கலாம். ஆனால் முக்கிய அச்சியந்திர (Printer) தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அச்சியந்திரங்கள் செலவைக் குறைப்பதாகவும், இலகுவான முறையில் கையாண்டு தரமான படங்களை பிரதியாக்கம் செய்யக் கூடியதுமாக இருக்குமென உறுதியளிக்கின்றது.

இவை டிஜிற்றல் படக்கலையில் இணைந்து கொள்ளும் புதியவர்களாலும், Sony போன்ற டிஜிடல் கமராக்களை விற்பவர்களாலும் வரவேற்கப்படும். Sony உத்தியோகத்தர் ஒருவர் கருத்துக் கூறுகையில், கனடாவில் டிஜிடல் கமராக்களின் விற்பனை 2.1 மில்லியனை எட்டும், இது கடந்த வருடத்தை விட 44 வீதம் அதிகமாகும் என்கிறார். இவ் விற்பனை கணிசமாகக் கூடிக் கொண்டே செல்லும் என்றும், மூன்றிற்கு ஒரு வீடு என்ற விகிதத்தில் டிஜிடல் கமரா பாவனையாளர் இருக்கின்றனர் எனவும் கூறுகின்றார்.

தற்பொழுது வீடுகளிலுள்ள பிரிண்டர்களில் பிரதியாக்கம் செய்வது மிகவும் செலவு கூடியதாகவுள்ளது. அங்காடிகளிலுள்ள புகைப்பட கடைகளில் (Kiosk) டிஜிற்றல் கமராவின் உள்ள புகைப்படப் பதிவுக் கார்டுகளை (Memory card) எடுத்துச் சென்று படங்களை ஓரளவு குறைந்த விலையில் பிரதியாக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகமான பிரிண்டர் உற்பத்தியாளர்கள் கடைசியாக இப்பொழுது இந்த செலவினங்களைக் குறைப்பதற்கு ஆவன செய்யும் முகமாக பிரிண்டர்களுக்குப் பாவிக்கப்படும் மை போன்ற பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறைத்தும், அவற்றின் பாவனையை அதிகரிக்கும் வகையிலும் ஆவன செய்துள்ளனர். Lexmark, Epson, hewlett-Packard ஆகிய தயாரிப்பாளர்கள் புதிய பிரிண்டர்கள் இவ்வகையான பாவனைப் பொருட்களைப் பாவிக்கும் தன்மை கொண்டிருக்கும் என உறுதியளித்துள்ளன. 4x6 அங்குல அளவிலான படம் ஒன்றை அங்காடிகளிலுள்ள படக் கடைகளில் பிரதி செய்ய செலவாகும் அதே செலவில் வீட்டிலேயே இந்த பிரிண்டர்கள் மூலம் பிரதி செய்யலாம் என்கின்றன. அதாவது ஒரு படத்திற்கு 39 - 45 சதங்கள்.

பணத்தைச் சேமிக்கலாம்

இதனை வைத்துப் பார்க்கையில் அங்காடிக் கடைகள் 8x10 அங்குல படங்களிற்கு 9 டாலர்களை அறவிடுகின்றன. இது முன்னையதிலும் பார்க்க 3.3 மடங்கு பரப்பளவில் கூடியது. சிறிய படத்திற்கான விலையை வைத்து கணிப்பின் இதற்கு 2 டாலர்களிற்கு அதிகமாக அறவிடக்கூடாது. அவர்கள் அளவிற்கு அதிகமாக அறவிடுவது நன்கு தெரிகிறது. மை தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்து கொள்ள முடியாது அவர்களுடைய மை தான் இந்த சிறிய, பெரிய படங்களிற்குப் பாவிக்கப்படுகின்றதா என்பது. அவர்கள் விரும்பினாலும் மை விலைகளை அதிகரிக்க முடியாது. ஆகவே புதிய விலை குறைக்கப்பட்ட மை போன்ற பாவனைப் பொருட்களை பாவிப்பதன் மூலம் உங்கள் பெரிய படங்களின் செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிக்கலாம்.

பிரிண்டர் தயாரிப்பாளர்கள் பிரிண்டர் விற்பனையிலும் பார்க்க, அதற்கான பாவனைப் பொருட்களின் மூலம் அதிகளவு இலாபத்தை இப்பொழுதும் ஈட்டுகின்றன. இந்தப் புதிய பிரிண்டர்களுக்கான பாவனைப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும், பழைய பிரிண்டர்களின் பாவனைப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.

Lexmark தனது புதிய P6250 வீட்டுப் பட தயாரிப்பு தொகுதி ஒரு அங்காடியிலுள்ள படக் கடைக்கு சமமான தரத்தையுடையதாக இருக்கும் என கூறுகின்றது. டிஜிடல் சேமிப்புக் கார்டை இந்த பிரிண்டரில் நேரடியாக அதற்குரிய பகுதியில் செலுத்தலாம் அல்லது பிரிண்டரோடு இணைக்கக் கூடிய கமராவை இணைக்கலாம். ஒரு சிறிய வண்ணத் திரையில் படத்தையும், அதற்கான தெரிவுகளையும் காட்டும். பிரிண்டரில் மை குறைந்தால் கூட இத் திரையில் எவ்வாறு இதனை மாற்றலாம் எனவும் காட்டும். இவ்வகை பிரிண்டர்கள் விரைவில் சந்தைப்படுத்தப்படவுள்ளன.

சில சமயங்களில் பிரதியாக்கம் செய்யப்பட்ட படத்தை, திரையில் தெரியும் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, வண்ணங்களில் காணப்படும் வித்தியாசத்தை அவதானித்துள்ளீர்களா. சில பிரிண்டர் தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே இந்த வண்ண அமைப்பை மாற்றியுள்ளனர்.

Lexmark இன் வண்ண விஞ்ஞான ஆய்வுகூடம், மிகச் சரியான வண்ணத்தை பிரதியாக்கம் செய்யும் பிரிண்டர்கள், தரப்படுத்தல் அமைப்பினால் குறைவாக மதிப்பிடப்படுவதை கண்டுபிடித்துள்ளது.

சரும நிறங்கள்

சருமத்தின் தன்மையைப் பொறுத்து நமது வண்ணங்களை அறியும் தன்மை மாறுபடுகின்றது. ஒரு நல்ல படத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக தெரிய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். எப்படியிருப்பினும் ஆரோக்கியமான சருமத்தினை வைத்து அறியும் தன்மை சமூகங்களுக்கிடையே மாறுபடுகின்றது. Lexmark வட அமெரிக்கர் தெளிவான மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் இளம் சிவப்பும் கலந்த சரும நிறத்தையும், ஐரோப்பியர் நடுநிலையான சரும நிறத்தையும், ஆசியர் வெளிர் கலவை நிற சருமத்தையும் விரும்புவதையும் கண்டுபிடித்துள்ளது. வடஅமெரிக்கர்களுடைய விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்ட பிரிண்டர்களின் வண்ண அமைப்பு ஆசியர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. ஆசியர் சிவப்பு கலந்த சரும நிறம் படத்திலுள்ளவர்களை குடித்திருப்பது போல் காட்டுவதாக நம்புகின்றனர்.

ஆகவே அனேகமான பிரிண்டர் தயாரிப்பாளர்கள் வேறுபட்ட சமூக அமைப்புகளிற்காக வேறுபட்ட வண்ண வித்தியாசங்களைக் கொண்ட பிரிண்டர்களை அமைக்கின்றனர். Microsoft Operating System இலுள்ள நாடு, மொழி ஆகிய தரவுகளை பயன்படுத்தி பிரிண்டர்கள் தாமாகவே தமது அமைப்புகளை மாற்றிக் கொள்கின்றன. ஆகவே பிரதியாக்கப்பட்ட படத்தின் வண்ணத்தில் உங்களுக்குத் திருப்தியில்லையென்றால், கம்பியூட்டரின் அமைப்புகளை மாற்றிப் பாருங்கள்.

இந்த மாதம் 7ம் திகதி ஆறுமுகநாவலர் சிலை பிரதிஷ்டை விழா

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் திகதி றிச்மன்ட்ஹில் இந்து ஆலயத்தில் ஆரம்பமான ஆறுமுகநாவலர் பெருமானின் சிலை தரிசனம் கடந்த மாதம் ரொறன்ரோவிலும் ஸ்காபரோவிலும் பல ஆலயங்களில் நடைபெற்றது. இந்த மாதம் 7ம் திகதி (7.11.2004) ஞாயிற்றுக்கிழமை நாவலர் பெருமான் சிலை ஸ்காபரோ அருள்மிகு நல்லூர் முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். மேலதிக விபரங்களுக்கு: கவிஞர் வி. கந்தவனம் (விழாக்குழுத் தலைவர்), 416 425 5813.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: உலக எதிர்பார்ப்பு தோல்வி!

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் இந்த மாதம் (நவம்பர்) இரண்டாம் திகதி அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களிலும் நடைபெற்றது. குடியரசுக் கட்சியின் சார்பில் ஜோரஜ் புஷ் அவர்களை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் செனட்டர் ஜோன் கெரி போட்டியிட்டார். இறுதிவரை யார் வெல்லுவார் என்று எவரும் ஆருடம் கூறமுடியாத அளவுக்கு இருவருக்குமிடையில் கடும் போட்டி நிலவியது. அமெரிக்கர்களில் அரைவாசிப் பேரைத் தவிர முழு உலகமும் ஜோன் கெரி வெற்றி பெற வேண்டுமென்ற பலமான எதிர்பார்ப்புடன் இத்தேர்தல் நடைபெற்றது. இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை உத்தியோகபூர்வமாகத் தேர்தல் முடிவு வரவில்லையாயினும், ஜோரஜ் புஷ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக ஜோன் கெரி 3ம் திகதி புதன்கிழமை நிகழ்த்திய தமதுரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை 'நடைவண்டி'கள் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளன! 'Baby Walkers' are Not Legal

குழந்தை நடைவண்டிகளை வாங்கவோ, விற்கவோ, பரிசாகக் கொடுக்கவோ முடியாது. இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வண்டிகள் கனடாவில் சட்டரீதியாகப் பாவிக்கக் கூடியவையல்ல.

உங்களிடமோ, தெரிந்தவர்களிடமோ இவ்வகை வண்டிகள் இருப்பின் அவற்றை துண்டு துண்டாக உடைத்து குப்பையில் எறிந்து விடுங்கள். வேறு ஒருவரும் அதனைக் கண்டெடுத்து பாவிக்க முடியாத வகையில் அதனை உடைத்து விடுங்கள். சில்லுகள் கொண்ட அல்லது கதவுகளினூடாகச் செல்லக் கூடிய எந்த நடை வண்டிகளும் ஆபத்தானவை. எந்த வருடத்தில் அது தயாரிக்கப்பட்டது, எந்த நிறுவனம் அதைத் தயாரித்தது, எந்த வகையைச் சார்ந்தது என்பதெல்லாம் பாதுகாப்பளிக்க மாட்டாது.

நடைவண்டிகளில் வட்டமான உலோகப் பாகம் சில்லுகள் கொண்ட அடிப்பாகத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். உலோகப் பாகத்துடன் ஒரு துணியினாலான இருக்கை கால்கள் உள்ள நுழையக் கூடியதாக திறந்த வண்ணம் காணப்படும். வழமையாக ஒரு பிளாஸ்டிக் தட்டும் இந்த வட்ட உலோகப் பாகத்துடன் இணைந்திருக்கும். வழமையாக இவ்வகை வண்டிகள் 5 இலிருந்து 14 மாதங்கள் வரையான குழந்தைகளால் பாவிக்கப்பட்டு வந்துள்ளன.

ஏப்ரல் மாதம் 7ம் திகதி 2004 முதல் கனடா சுகாதார திணைக்களத்தினால் இவ்வகை நடைவண்டிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதை புதிதாகவோ, பழையதாகவோ விற்பனை செய்யும் நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், கடைகள் என்பன சட்டரீதியான பிரச்சனைகளை எதிர்போக்க வேண்டியிருக்கும். 1989ம் ஆண்டிலிருந்து மொத்த விற்பனை நிலையங்கள் இதன் விற்பனையை தாமாகவே தடை செய்திருந்தன. ஆனாலும் இன்னும் இவை கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன அல்லது குடும்பங்களுடாகவோ, நண்பர்களுடாகவோ மற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதனைப் பாவிப்பதனால் தெளிவான பயன்கள் எதுவும் இல்லை. இவ்வகை வண்டிகள் குழந்தைகள் முன்பாக நடப்பதற்கு உதவுவதில்லை. உண்மையில் அவர்களின் வளர்ச்சியில் தாமதத்தையே உண்டாக்குவதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குழந்தை நடைவண்டிகள் ஆபத்தானவை. காயப்படும் தன்மையை அதிகரிக்கக் கூடியவை. பொதுவாக புகளில் உருண்டு விழுதல் அதிகம் இடம்பெறக் கூடியது. 86 வீதமான நடை வண்டி சம்பந்தப்பட்ட விபத்துகள் புகளில் உருள்வதனாலேயே ஏற்பட்டுள்ளன. வண்டியில் இருப்பதனால் கிடைக்கக் கூடிய சிறிதளவு உயர் வசதி குழந்தைகளின் கைகளில் எட்டாத பொருட்களைக் கூட எட்டி எடுக்க வழி வகுக்கின்றது. கொதி நீர் கலன்கள், குடான உடை அழுத்திகள், குடான அடுப்பு, ஆபத்தான இதர பொருட்கள், நஞ்சுப் பொருட்கள் போன்றவற்றையும் இவர்கள் எட்டி எடுப்பதனால் பெரும் ஆபத்துகள் விளையும்.

மேலதிக விபரங்கள் தேவைப்படின் ரொறன்ரோ சுகாதார திணைக்களத்தினை அழைக்கவும் அல்லது இணையத் தளத்தை பார்வையிடவும். 416-338-7600 www.toronto.ca/health

தமிழர் தகவல் 14வது ஆண்டு பூர்த்தி மலர் தயாராகின்றது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் தகவல் பெட்டகமாகத் திகழும் 'தமிழர் தகவல்' மாதாந்த மஞ்சரியின் 14வது ஆண்டு பூர்த்தி மலரின் தயாரிப்பு வேலை மிகவும் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட பல குழுக்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் இப்பணியைப் பிரதிபலன் கருதாது மேற்கொண்டுள்ளன. முன்னைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் பல புதியவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த மாதம் 12ம் திகதி வெள்ளிக்கிழமை (12.11.2004) வரை மட்டுமே கட்டுரைகள் ஏற்கப்படுமென்பதை நினைவில் வைத்திருக்கவும். அதன் பின்னர் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டா.

2005 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறும் வருடாந்த விருது வைபவத்தில், ஆண்டு மலர் வெளியிடப்பெறும்.

ஆண்டு மலரின் வரவை ஆவலுடன் தமது மாணவர்கள் பலரும் எதிர்பார்த்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முத்த பேராசிரியர் ஒருவர் கடித மூலம் அறியத் தந்துள்ளார்.

மறுபுறத்தில், 'தமிழர் தகவல்' விருதுக்குரியவர்களைத் தெரிந்தெடுக்கும் பணியில் அதற்கான தகைசான்றோர் அவதானமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு துறைக்கும் விருதுக்குரியவர்களைத் தெரிவதில் இம்முறை மிகப் பலமான போட்டியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதனால் விருதாளர் இறுதிப் பட்டியலை முடிவு செய்ய வாரங்கள் சில பிடிக்கலாம்.

அடுத்த இதழில் மேலும் புதிய விபரங்களுடன் சந்திப்போம்!

- பிரதம ஆசிரியர்

கனடாவின் 'குட்டி' யாழ்ப்பாணத்தில் பெருமளவு தமிழ் நூல்களுடன் ரொறன்ரோவின் 99வது நூலகம்

கனடாவின் 'குட்டி' யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் பார்ளிமென்ட் - வெல்ஸ்லிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சனசமூக மன்றத்துள் (Community Centre) ரொறன்ரோ பொது நூலகத்தின் 99வது கிளை கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. அக்டோபர் 14ம் திகதி வியாழக்கிழமை, பகல் பன்னிரண்டரை மணிக்கு மேற்படி



நூலகக் கிளையை ரொறன்ரோ நகர சபையின் உறுப்பினரும், ரொறன்ரோ பொலிஸ் சேவைச் சபையின் தலைவருமான பாம் மக்கொனால வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். "இது உங்கள் நூலகம். உங்களை வரவேற்கின்றோம்" என்ற பல மொழிகளிலான வரவேற்புடன் திறப்பு விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் வரவேற்கப்பட்டனர். றோஸ் அவினியு சனசமூக மன்ற ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உறுப்பினராகவும் பல வருடங்களாக இருந்துவரும் திரு எஸ். திருச்செல்வம் மேற்படி நூலகக் கிளையின் முதலாவது அங்கத்தவர் அட்டையைப் பெற்றுக் கொண்டார். பெருமளவு தமிழ் நூல்கள் இங்குள்ள இரவல் வழங்கும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதை இங்கு பிரசுரமாகியிருக்கும் புகைப்படத்தில் பார்க்கலாம். இதனைவிட சீன, கொரிய, பொலிஷ், றஷ்ய, ஸ்பானிஷ், உருது மற்றும் வியட்நாமிய மொழிகளில் ஆன பெருமளவு நூல்களும் உள்ளன.

ரொறன்ரோ மத்திய பகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் 495 Sherbourne St முகவரியில் (Sherbourne & Wellesley) அமைந்துள்ள இந்நூலகம் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 8. 30 மணி வரையும், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10. 00 மணி முதல் பிற்பகல் 6. 00 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9. 00 மணி முதல் பிற்பகல் 5. 00 மணி வரையும் திறந்திருக்கும். இங்கு பல கணினிகளும் மாணவர்களதும் மற்றையோர்களதும் தேவைக்காகப் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் இலவச 'இன்டர்நெட்' பயிற்சியும் வழங்கப்படுகின்றது. அமைதியான வாசிப்புப் பிரிவு, நூல்கள் இரவல் வழங்கும் பிரிவு, கூட்டு படிப்புப் பிரிவு பல பிரிவுகளை இந்நூலகம் கொண்டுள்ளது.

TD Financial Group வங்கியாளர்கள் மேற்படி நூலகத்தின் தேவைக்கென இருபதாயிரம் டாலர்களை அதன் திறப்பு விழாவின் போது அன்பளிப்பாக வழங்கி அதற்கு ஊக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது. நூலக திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இப்பக்கத்தில் மேலே பார்க்கலாம்.

Heart Disease and Stroke Prevention in the South Asian Population

South Asians are prone to heart diseases and strokes. Some simple measures to prevent them are outlined below.

Weight: Healthy weight must be a priority. General standards for the Western population cannot be applied to us. Match weight goals to the small-frame standards of the Western population.

Waist Size: Waist circumference at the level of the navel should be smaller than the circumference at the hip.

Exercises: Walk briskly for 3 miles a day, 5 days a week; or burn 300 calories a day, 7 days a week. (You can do this on a treadmill.)

No Smoking: Minimal alcohol intake is OK.

Diabetes: If your family has a history of diabetes, exercise the cautions a diabetic would. Check your blood sugar, after fasting, it should be 90 mgs% or below; after a full meal it should be 140 mgs% or below. Aggressive treatment to prevent diabetes is very important. Damage to the small blood vessels of the heart, kidneys and nerves can start before you know you have it.

Blood Pressure: should be periodically checked and should be below 120/80 mm of Hg.

நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணமாக படிப்படியாகப் பல பாடநெறிகளுக்கு யோர்க்டேல் பாடசாலையில் மூடுவிழாவினைக் கல்வி அமைச்சு ஆரம்பித்தது. அதனால் வருடத்திற்கு 20% ஆசிரியர்களை வேறு இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மாற்றம் செய்யும் படலம் ஆரம்பமாகியது. அதன் பிரகாரம் 8 வருடங்களுக்கு முன்பு எனக்கு Earl Haig Secondary School இற்கு மாற்றம் கிடைத்தது. இந் நாட்டுக் கல்வி முறையின் மகத்துவத்தை எனக்கு உணரச் செய்தது இப் பாடசாலை தான். அக் காலத்தில் இப் பாடசாலையின் அமைப்பு ஏனைய இரண்டாம் நிலைப் பாடசாலைகள் போலல்லாது நான்கு விதமான கல்வி நெறிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இதில் ஒரு பகுதி Collegiate School எனப்படும். அயலிலுள்ள மாணவர்களுக்கு தூரத்தின் அடிப்படையில் இங்கு அனுமதி வழங்கப்பட்டு இரண்டாம் நிலைப் பாடநெறிகள் வழங்கப்பட்டன. இன்னுமொரு பிரிவு விசா மாணவர் பிரிவாகும் இங்கு கல்வி கற்பதற்காக விசா எடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு \$1,000 வரை செலுத்தி இரண்டாம் நிலைப் பாடசாலைக் கல்வியை பின்பற்றும் வேறு நாட்டு மாணவர்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது பிரிவு மீள்திறன் கூடிய கூர்மதி (Gifted Program) மாணவர்களைக் கொண்டிருந்தது. வேறு பாடசாலைகளில் மீள்திறன் கூடிய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் 9ம் வகுப்புக்கு மேல் இதில் அடங்குவர். நான்காவது பிரிவு வேறு எப்பாடசாலையிலும் காணப்படாத பிரிவாகும். இதனைக் Claud Watson Program for the Arts என அழைப்பர். இது ஒரு மிகவும் சிறப்பான நிரல். சங்கீதம், (இதிலும் எத்தனையோ வகைகள்), சித்திரம், நடனம், பிலே, நாடகம் இன்னோரன்ன நுண்கலைகளில் திறன் கூடிய மாணவர்களை (Gifted) நேர்முகப் பரீட்சை (Audition) மூலம் தெரிவு செய்து அவர்களிடம் காணப்படும் அந்த விசேடத் திறனை விருத்தி செய்வதே இப் பிரிவின் நோக்கமாகும். ஏனைய பாடங்களை ஒரு பாடநேரம் தான் மாணவர்கள் கற்பார்கள். ஆனால் அந்த விசேட திறன் உள்ள பாடத்தில் ஒரு நாளுக்கு 2 வகுப்புகள் இருக்கும். இப் பயிற்சி நெறியிலுள்ள மாணவர்களுக்கு ஒன்றுக்குமே ஓய்வு நேரம் கிடைப்பதில்லை. அது மாத்திரமன்றி இம் மாணவர்கள் அடிக்கடி பல நிகழ்ச்சிகளை மேடையேற்றியபடியும், போட்டிகளில் பங்குபற்றியபடியும் இருப்பார்கள். மொத்தத்தில் இப் பாடசாலையில் காலடி எடுத்து வைத்த பொழுது ஒரு பல்கலைக்கழகத்திற்குள் செல்வது போன்ற பிரமையே ஏற்பட்டது. தற்பொழுது Visa Students பிரிவிலும், மீள்திறன் பிரிவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் பிள்ளைகளின் எண்ணிக்கையை இங்கு கைவிட்டு எண்ணலாம். 50% பிள்ளைகள்

ஆசிரியப் பணி; 46 வருடங்கள் பாகம் நான்கு

சீன இனத்தவர்களாகவே இருந்தனர். ஒருமுறை 3,000 மாணவர்களை இப் பாடசாலை கொண்டிருந்த காலத்தில் ஒரு இலங்கைத் தமிழ் மாணவி பாடசாலைத் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இங்கு மாணவர்கள் படிப்பில் அதிகம் அக்கறை கொண்டிருந்தபடியால் நடத்தைப் பிரச்சனைகளைக் காண்பது அரிதாக இருந்தது. திறமை கூடிய மாணவர்களை கொண்டிருந்தபடியால் பலவிதங்களில் மாணவர்களிடம் பாரிய பொறுப்புகளை வழங்கி அவர்கள் பாடசாலையை நடாத்த உதவி செய்யும் முறையில் பல சங்கங்களை அமைக்க உத்தரவு வழங்கினர். இதனால் கிட்டத்தட்ட 100

எனது அபிப்பிராயங்களும்,
அனுபவங்களும்
My Opinions and Experiences

கனகேஸ்வரி நடராஜா
Retired Teacher
Earl Haig Secondary School

Clubs காணப்பட்டன. பொதுவாக United Way நிதி சேர்க்கும் காலத்தில் இப் பாடசாலையே ஒன்றாறியோவிலேயே அதிகம் பணத்தை சேகரித்து வழங்கும். அது மாத்திரமன்றி பல போட்டிகளிலும் இம் மாணவர்கள் வெற்றியீட்டுவது சகஜம். இதனால் இப் பாடசாலைக்கு கல்வி புகட்டச் செல்லும் பொழுதும், மாலையில் வீடு திரும்பும் பொழுதும் மனதில் சந்தோஷமும், திருப்தியுமே நிலவும்.

எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பது முதுமொழி (All Good Things Comed to an End). இந்த வாக்கு எனது ஆசிரியப் பணியைப் பொறுத்தமட்டில் 2003-04 கல்வியாண்டின் முடிவோடு உண்மையாகி விட்டது. 46 வருடங்களாக ஆற்றிய ஒரு பணி எனது கைகளை விட்டு நழுவுவது ஏற்பட்ட மன உளைச்சலையும், பாரத்தையும், குன்யத்தையும் குறைப்பதற்காகவே கடந்த ஆகஸ்ட் இதழிலிருந்து எனது அனுபவங்களை எழுதுகின்றேன். இது எனது முச்சோடு ஒன்றாகி விட்ட தொழில். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு அடுத்த நாள் ஒரு அலகை எவ்வாறு கற்பிக்கலாம் என்ற சிந்தனையோடு நித்திரைக்குச் செல்வதும்,

பாடசாலைக்குச் சென்ற பின்பு சாவி கொடுத்த பொம்மை போல வீடு வரும்வரை கற்பித்தல் சம்பந்தமான விடயங்களைச் செய்வதும், பின் வீட்டுக்கு வந்த பின்பு என்னையறியாமலே அன்று நடந்தவற்றை இரை மீட்பதுமாக இந் நாட்டில் வாழ்ந்த மனதுக்கினிய வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி போட்டு விட்டேனா அல்லது கொமாவோ, செமிகொலனோ போட்டுள்ளனா என்பதனைக் காலந்தான் எனக்கு அறியத் தரும்.

எமது நாட்டில் ஆசிரியர்களாகப் பணி புரிந்து பின்பு இந் நாட்டிலும் ஆசிரியர்களாகப் பணி புரியும் பொழுது எம் நாட்டுக் கற்பித்தல் முறைகளையும், மாணவர்களின் நடத்தையையும், இந் நாட்டுக் கற்பித்தல் முறைகளோடும், மாணவர்களின் நடத்தைகளோடும் எம்மை அறியாமலே சதா ஒப்பிட்டபடி தான் இருப்போம். அப்படி நாம் செய்யப் புகுந்தால் ஒரு பொழுதும் இந் நாட்டில் ஒரு வெற்றிகரமான ஆசிரியராக வர முடியாது. முதலில் இந் நாட்டு கல்வி முறை வேறு, ஆகவே எமது நாட்டில் இருந்தது போல் இங்கும் இருப்போம் என எதிர்பார்க்கக் கூடாது. அவ்வாறு ஒப்பிட முயற்சித்தோம் என்றால் எம்மை நாமே இம்சைப்படுத்துவதாகும். முதலில் இது ஒரு முற்றிலும் புதிய நோக்குகளைக் கொண்ட ஒரு நாடு, ஆகவே எம் நாட்டு ஆசிரிய வாழ்க்கை போல் இங்கும் வாழலாம் என்பதனை அடியோடு மறந்து விடவேண்டும். இந்த மனப்போராட்டம் இங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தற்பொழுது இங்கு ஆசிரியர்களாக உள்ள எமது சமுதாய பிள்ளைகளுக்கு ஒரு பொழுதும் ஏற்பட மாட்டாது. எங்கள் நாட்டில் மாணவர்கள் எம்மை “எழுத்து அறிவித்தவன் இறைவன்” என்ற வகையில் தான் நடத்தினார்கள் என நான் எனது சக ஆசிரியர்களுக்குக் கூறும் பொழுது, அவர்கள் நாங்கள் எமது நாட்டில் மாணவர்களுக்கு மகாபாதகம் இழைத்து விட்டதாகவே கருதுகிறார்கள். ஆகவே இங்கு ஒரு வெற்றிகரமான ஆசிரியராக வரவேண்டுமாகில் முதலில் இந் நாட்டு மாணவச் செல்வங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய எம்மை மாற்றியமைத்துக் கொண்டு தான் வகுப்பு அறைக்குள் நுழைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கற்பித்தல் ஒரு பயங்கர அனுபவமாகவே (Nightmare) மாறிவிடும்.

என்னைப் பொறுத்தமட்டில் இரண்டு பாடசாலைகளில் தான் இந் நாட்டில் நான் கல்விப் பணி புரிந்தேன். யோர்க்டேல் பாடசாலை வயது வந்தோருக்கான பாடசாலை (Adult School). மாணவர்கள் மிகவும் ஒழுக்கமும், மரியாதையும் நிரம்பியவர்களாக இருந்தனர். இரண்டாவது பாடசாலையாகிய Earl Haig Secondary School இல் மாணவர்களின் ஒரே குறிக்கோள் கல்வி அடைவுகள் தான். இதனை ஒரு சிறிய (மறுபக்கம் வருக)

கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள் மகிமைக்குரிய மங்கையர்

கனடாவில் சங்கடமான சமையலை விட்டுப் பெண்கள் சங்கீதம் பாடத் தொடங்கிய காலம் மிக அண்மைக் காலந்தான்.

17ம், 18ம் நூற்றாண்டுகளை அறிவொளிக் காலம் (Enlightenment Period) என்பார்கள். இக் காலங்களிலே தான் அறிஞர் சமுதாயப் பிரச்சனைகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள், பேசினார்கள், எழுதினார்கள், பிரச்சாரஞ் செய்தார்கள். 1792ல் மேரி வோல்ஸ்ரோன்கிராவ்ட் என்பவர் A Vindication of the Rights of Women என்ற நூலில் பெண்களுக்குச் சமவுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

ஐரோப்பாவில் பெண்களின் சமூக அந்தஸ்து படிப்படியாக உயரக் கண்டும் கனடாவில் "பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே" என்ற பாட்டைத் தான் ஆண்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.

கனடிய முற்போக்குப் பெண்கள் இன்றும் மறவாது அடிக்கடி உச்சரித்து வரும் ஓர் ஆண்டு 1916. இந்த ஆண்டிலே தான் மூன்று மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை முதன் முதலாக வழங்கப்பட்டது. முந்திக் கொண்ட அந்த மாகாணங்கள் மனிற்றோபா, அல்பேட்டா, சஸ்கச்சுவான். வேறு வழியில்லாமற் பிற மாகாணங்களும் தொடர்ந்தன. ஆனால் குவிபெக் மாகாணம் 24 வருடங்களுக்குப் பிறகு தான் பெண்களைத் தேர்தல்களில் வாக்களிக்க விட்டது. அவ்வளவுக்கு அங்கு ஆணாதிக்கம்!

கனடாவின் உள்ளூர்வாசிப் பெண்களுக்கு இந்த வாக்களிப்பு உரிமை 1960 இலேயே வழங்கப்பட்டது.

பெண்கள் இத்துடன் திருத்தியடையவில்லை. தொடர்ந்தும் பிற உரிமைகளுக்காகப் போராடினார்கள். இன்று ஒரேவிதமான தொழிலுக்கு ஆணிலும் பார்க்கப் பெண்ணுக்குக் குறைவான சம்பளம் கொடுப்பது சட்டவிரோதமாகும். 1982ல் அமலுக்கு வந்த கனடிய உரிமைகளும் சுதந்திரங்களும் பற்றிய சாசனத்தில் பெண்களுக்குச் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. கருவழிப்பதிலும் பெண்கள் எடுக்கும் முடிவுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. அரசியல், தொழில், விளையாட்டு ஆகிய துறைகளிலும் பெண்களின் ஈடுபாடும் பங்களிப்பும் மிகவே அதிகரித்துள்ளன.

YWCA 1981ம் ஆண்டிலிருந்து பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்களை - உழைத்து வருபவர்களை வருடாவருடம் விருது வழங்கிக் கௌரவித்து வருகின்றது. இப் பெண்கள் சங்கத்தின் மகிமைக்குரிய மங்கையர் விருது (Women of Distinction Award) பெற்ற முதல் மங்கை Marilou McPhedran என்பவர். இவர் ஒரு வழக்கறிஞர். பெண்கள் சமவுரிமை பெறப் பாடுபட்டமைக்கு 1981ல் இவ்விருதைப் பெற்றார்.

Doris Anderson என்பவர் இன்னொருவர். Chatelaine சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர். பெண்களைச் சேவைத் துறைகளில் ஈடுபடத் தூண்டியவர். சேவைத் துறைகள் என்பன மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய மருத்துவம், சட்டப் படிப்பு, வணிகப் படிப்பு, அரசியல் போன்றன. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இத்துறைகளிற் பெண்கள் மிக மிகக் குறைவு. இந் நாட்களிற் பல பெண்கள் வைத்தியர்களாக, வழக்கறிஞர்களாகத் தொழில் பார்க்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் இன்று 21 சதவீதத்தினர் பெண்களாகவுள்ளனர். ஆனால் டோரிஸ் அன்டேசன் இது போதாது என்று இன்றும் (83 வயதிலும்) உரக்கக் குரல் கொடுத்தவண்ணம் இருக்கின்றார். ஐரோப்பிய நாடுகளில் 30 இலிருந்து 50 சதவீதம் வரை பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனராம். கனடாவிலும் பெண்களின் தொகை நாடாளுமன்றத்தில் அதிகரிக்க வேண்டும் என்கிறார். இவர் 1983ல் மகிமைக்குரிய மங்கையர் விருதினைப் பெற்றவர்.

விளையாட்டுத் துறையில் பெண்களுக்குச் சமவுரிமை பெற்றுக் கொடுத்த Justine Blainey என்பவர் 1995ல் YWCA இல் கௌரவத்தைப் பெற்றார்.

YWCA 2005ல் விருது வழங்கும் வைபவத்தின் வெள்ளி விழாவைச் சிறப்பான முறையிற் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகின்றது. வாழ்த்துகள்!

"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா!"

- கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை

ஆசிரியப் பணி

பல்கலைக்கழகத்திற்கு ஒப்பிடலாம். இங்கு கட்டிளமைப் பருவ மாணவர்கள் கல்வி கற்றாலும் பெரிதாக நடத்தைப் பிரச்சனைகள் இல்லாத ஒரு பாடசாலை என்பதனை எட்டு வருட கற்பித்தலின் பின்பு துணிந்து கூறுவேன். இத்தகைய கற்பித்தலை ஒரு சந்தோஷமான அனுபவமாக அனுபவிக்கக் கூடிய பாடசாலைகளில் கல்விப் பணி புரிய எனக்கு வாய்ப்புக் கிடைத்ததை கடவுள் பாக்கியமென்றுதான் சொல்லுவேன். சில ஆசிரியர்கள் 8, 10 பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்றுச் செல்வதையும், வகுப்பில் ஒழுங்கைக் கடைப்பிடிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து தோல்வி காண்பதையும் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். சில ஆசிரியர்கள் மாணவர்கள் கொடுத்த தொல்லைகளினால் ஆசிரியத் தொழிலிற்கே முழுக்குப் போட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் வகுப்பில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதிலேயே தமது பாடநேரத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டு தமது பாட அலகை முறையாகவும், முழுமையாகவும் காப்பிக்க முடியாமல் அவலப்படுவதையும் இந் நாட்டில் ஒரு சில பாடசாலைகளில் காண முடியும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியத் தொழிலில் நான் பிரவேசித்த பொழுது தாயகத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்களோ, ஏன் தமிழ் மாணவர்களோ இங்கு காணப்படவில்லை. அதனால் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்த பொழுது மகிழ்ச்சியிலும் பார்க்கப் பயம் தான் மேலோங்கி நின்றது. அது மாத்திரமன்றி இந் நாட்டுப் பெண்களுக்குரிய சிகையலங்காரமோ, உடையலங்காரமோ என்னிடம் காணப்படவில்லை. மொத்தத்தில் நடை, உடை, பாவனையில் ஒரு பழங்காலத்து மனுஷியாகவே இருந்தேன். என்னை மாற்றியமைக்கும் வயதெல்லையையும் நான் தாண்டி விட்டபடியால் மாணவர்கள் என்னை என்ன பாடுபடுத்தப் போகிறார்களோ என்று உள்ளூர் பயமாகவே இருந்தது. அப்பொழுது எனது இரண்டு புதல்வர்களும் 11ம் வகுப்பிலும், 9ம் வகுப்பிலும் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். புதிதாக நாட்டிற்கு வந்தவர்கள் என்பதால் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொண்டிருந்தனர். அக் காலத்தில் இவ்வகுப்பு மிகவும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. இப்பொழுது இருப்பது போல் Level 1, 2, 3, 4, 5 என பல வருட காலம் ஆங்கிலத்தைக் கற்கும் வசதி இருக்கவில்லை. 6 மாதங்களுக்கு ஆங்கிலத்தை மாத்திரம் முழு நாளும் கற்பார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் 4, 5 மாணவர்களே காணப்பட்டனர். பல ஆசிரியர்கள் இக் குறுகிய காலத்தில் எல்லாவித ஆங்கிலத் திறன்களையும் - வாசிப்பு, எழுத்து, பேச்சு, கேட்டல், இலக்கணம், இலக்கியம் என்பனவற்றை கற்பிப்பார்கள். வகுப்பின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால் கிட்டத்தட்ட தனிப்போதனை போலவே இருந்தது. இன்று காணப்படுவது போல் புதிதாகப் புலம்பெயர்ந்த மாணவர்களின் தொகையும் மிகவும் சொற்பமாகவே இருந்தது. அத்துடன் பல்வேறு மொழிகளைப் பேசும் மாணவர்களோடு கற்கும் பொழுது பிழையோ, சரியோ, கட்டாயமாக ஆங்கிலத்திலேயே பேச வேண்டியும் இருந்தது. ஒரு 6 மாதக் கற்றலின் பின்பு வழமையான வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். (இன்னும் வரும்)

ஜேர்மன் எழுத்தாளர் நகுலா சிவநாதனின் நூல் யாழ்நகரில் அச்சேற்றி வெளியிடப்பெற்றது



ஈழமண்ணில் நூல் அச்சேற்றி வெளியிடுவது தாய்வீட்டில் பிரசவம் செய்வது போன்றது!



யாழ். மாவட்ட அரசியற் பொறுப்பாளர் இளம்பரிதி

புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அவர்களின் நூல்களை அச்சேற்றி வெளியிடும் முயற்சியில் பெருமாற்றமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. முன்னர்போலன்றி, தங்கள் நூல்களை இலங்கையில் அச்சேற்றி, அங்கு அதனை அரங்கேற்றுவதில் பலரும் இப்போது அக்கறை காட்டுகின்றனர். அதிபர் கனகசபாபதியின் 'மாறன் மணிக்கதைகள் - 2', நூலகர் செல்வராஜாவின் 'நூற்றேட்டம் - 2', மற்றும் நகுலா சிவநாதனின் 'முனைப்புடன் எழு' ஆகிய நூல்கள் இந்த வரிசையில் கடந்த சில மாதங்களில் அங்கு அச்சேற்றி வெளியீடு கண்டவை. மணிமேகலைப் பிரசுரம் போன்றவை புகலிடத் தமிழ் எழுத்தாளர்களைச் சூறையாடுவதைத் தடுக்கவும், தரமான படைப்புகளைத் தகுதி கண்டு வெளியிடவும் இம்முயற்சி நிச்சயமாக வழிவகுக்கும். யாழ் பல்கலைக்கழக தமிழ் மன்றம் பல படைப்பாளிகளின் படைப்புகளை வெளிக்கொணர்ந்த பெருமையைப் பெற்றிருக்கின்றது. அந்த வரிசையில் 26.08.04 அன்று ஜேர்மனியில் வசித்து வரும் திருமதி நகுலா சிவநாதனின் 'முனைப்புடன் எழு' கவிதை நூல் வெளியீட்டு விழா யாழ் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. மௌன அஞ்சலியையடுத்து மூத்த கவிஞர் முருகையனும், பிரதிக்கல்வி



நூலாசிரியர் நகுலா சிவநாதன்

அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான கோகிலா மகேந்திரனும் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவரும் தமிழ்மன்றப் போசகருமாகிய மதிப்புக்குரிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவன் வே. ஞானசம்பந்தன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சைவத்திற்கும், தமிழிற்கும் தொண்டாற்றி வரும் ஆறுதிருமுருகன் ஆசி உரையை அற்புதமாக வழங்கினார். நூலாசிரியரின் பணியையும் தமிழ்ப் பற்றையும் தாய் நிலத்தில் இந்த நூலை வெளியீட்டு மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதையும் அவர் பாராட்டினார்.

அடுத்து யாழ் பல்கலைக்கழக வணிகத்துறை தலைவரும் விரிவுரையாளருமான திரு தேவராசா வாழ்த்துரை வழங்கினார். குழந்தை உளவியலைக் கற்றுத் தந்த ஆசான் பல்கலைக்கழக மெய்யியல் துறை முதுநிலை விரிவுரையாளர் திரு சிவானந்தமூர்த்தி அவர்கள் விளையாட்டிலும் படிப்பிலும் தனக்கென முத்திரை பதித்தவர்களில் நகுலாவும் ஒருவர் என்றார். எனது மாணவி கவி நூலுடன் நிற்பதைப் பார்த்து புனகாங்கிதம் அடைகின்றேன் என்றார். பேராசிரியர் சண்முகதாஸ் தமது தலைமையுரையில், ஜேர்மனியில் நேரிலே சந்தித்த அனுபவங்களையும் தாய்மொழிக் கல்வியை மறக்காமல் சிறார்களுக்கு ஊட்டும் நகுலாவின் பணியையும் பாராட்டினார்.

வெளியீட்டுரையை கோகிலா மகேந்திரன் மிகச் சிறப்பாக வழங்கினார். பல கவிதைகளை வாசித்து ஈழத்து அவலங்களையும் புலம்பெயர் அவலங்களையும் எடுத்துக் காட்டும் கண்ணாடி என்றார். அருமையான எளிய தமிழ்க் கவிதைகளாக இருப்பது மிகவும் நல்லதென்றார். முதற்பிரதியை கவிஞர் இ.முருகையன் அவர்கள் கோகிலா மகேந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையை யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி வழங்கினார். உள்ளக வெளியக வெளியீடுகள் பற்றி எடுத்துரைத்தார். எமது தேச விடுதலையில் புலம்பெயர் தமிழர்களினதும் இலக்கிய முயற்சியையும் பங்களிப்புகளையும் பாராட்டினார். தேச விடிவிற்கு ஆற்ற வேண்டிய பங்குகள் பற்றியும் விளக்கினார். ஆற்றல் மிக்க நகுலா வெளிநாட்டு சூழலிலும் தமிழுக்கு தொண்டாற்றுவது வரவேற்க வேண்டிய விடயமென்றார்.


'முனைப்புடன் எழு' கவிதை நூலின் ஆய்வுரைகள் இடம்பெற்றன. ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை அதிபராகவிருந்த கவிஞர் சோ.பத்மநாதன் உரை நிகழ்த்துகையில், கவிதையின் உருவ உள்ளடக்கங்கள், அவற்றின் சிறப்பு அதிலுள்ள குறை நிறைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறினார். நயத்துடன் பல கவிதைகளை அவர் வாசித்து காட்டியமை சிறப்பாக இருந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஈ. குமரன் தமதுரையில் கவியரங்க கவிதைப் பண்புகள் நல்ல மொழி நடையில் இருப்பதாகக் கூறினார். வானொலியை மையப்படுத்தி எழுச்சி பெற்ற செலிப்பலன் கவிதைகளாக அமைந்திருப்பதைப் பாராட்டினார். தமிழ்ச் சூழல் அல்லாத புலம்பெயர் சூழலில் 24ம் பக்கம் வருக

சைவ சித்தாந்த மன்ற

திருவருட்செல்வர் விழா படத்தொகுப்பு




மிசிசாகாவில் இயங்கும் கனடா சைவ சித்தாந்த மன்றம் இவ்வருடமும் திருவருட்செல்வர் விழாவைப் பல்வேறு நிகழ்ச்சிகளுடனும் மிகச் சிறப்பாக நடத்தியது. மன்ற உபதலைவர் திரு. ஈ. சண்முகநாதன் தலைமையில் விழா நடைபெற்றது. கொழும்பிலிருந்து வந்திருந்த சைவசித்தாந்த கலாநிதி திரு. கணேசலிங்கம், திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் ஆகியோர் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்புரையாற்றினர். மன்றப் பாடசாலையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் முப்பது மாணவர்களின் உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் விழாவுக்கு எழுச்சி ஊட்டின.



உடுப்பிட்டி பாடசாலைகளின் வானவில் ஒன்றுசூடல் கலைவிழா



கனடாவில் இயங்கும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் அமைப்புகள் இணைந்து கடந்த மாதம் 17ம் திகதி ஈஸ்ற்றவுண் மண்டபத்தில் நடத்திய 'வானவில்' ஒன்றுசூடல் கலை நிகழ்ச்சிகள் வைபவத்தில் அதன் நிகழ்கால தலைவர் கலாநிதி த. வசந்தகுமார் உரைநிகழ்த்துவதையும், இரு கலை நிகழ்ச்சிகளையும் மேலும் கீழும் காணலாம்.



உண்மையை உண்மையாய்... லண்டனில் தங்கப் பதக்கம் கனடாவில் 'காய்மகாரம்'



மேலேயுள்ள ஒளிப்படம் அழர்வமான ஒன்று - இன்றைய சந்தர்ப்பத்தில்! என்றாவது இதனைப் பிரசுரிக்க நேருமென நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இப்போது பிரசுரிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த இருவருக்கு முதல் நன்றி.

முன்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் லண்டனிலுள்ள 'Thamil House' மண்டபத்தில் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படத்தில் அமர்ந்திருப்பவர்கள் மூத்த ஊடகவியலாளர்களான பொன், பாலசுந்தரம், விமல் சொக்கநாதன் ஆகியோர். இங்கு தங்கப் பதக்கம் சூட்டப் பெறுபவர் கனடிய 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம். பதக்கம் சூட்டுபவர் லண்டன் 'தமிழினி' குலேந்திரன்.

ஆச்சரியப்பாடாதீர்கள்! அதே ஆள்தான். கடந்த மாதம் ஸ்காப்பரோவில் முப்பது பேர் அமர்ந்திருந்த கூட்டத்தில் 'வாந்தி' எடுத்த அதே குலேந்திரன்தான்.

'புலம்பெயர்ந்த நாடுகளில் புதினப் பத்திரிகைகள்' என்ற தலைப்பில் லண்டனில் அன்று நடத்தப்பட்ட கருத்தமர்வில் 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டிருந்தார். பி.பி.சி விக்கி, நாடகக் கலைஞர் ஆனந்தி பாலேந்திரா, 'தீபம்' தொலைக்காட்சி இளைய அப்துல்லா, எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. ராஜகோபால், வெளியீட்டாளர் ஐ. தி. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் ஆலிங்கால் சின்னத்துரை என்று பல வட்டங்களையும் சேர்ந்த சுமார் 200 பேர் பங்குபற்றிய அந்த நான்கு மணிநேர கருத்தமர்வுக் கூட்டத்தில்....

'தமிழினி' குலேந்திரன் திடீரென மேடையேறி, 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியரைக் கட்டியணைத்து தங்கப் பதக்கத்தைச் சூட்டியதோடு நிற்காமல், அங்கிருந்த 'மைக்கைக் கையில் எடுத்து விண்ணையும் மண்ணையும் இணைக்கும்ளவுக்கு அவரைப் புகழ்ந்து முழக்கமிட்டது 'வீடியோ'வுக்குள் புவத்திரமாக உள்ளது.

திடீரென இப்போது அவருக்கு என்ன நடந்தது? ஊத்தைக் காற்றின் தோஷமா?

ஸ்காப்பரோ கூட்டத்தில் 'வாந்தி' எடுத்து முடித்த பின்னர், அங்கிருந்த மூத்த எழுத்தாளர் ஒருவரை அணுகி, "எனது பேச்சு எப்படியிருந்தது?" என்று கேட்டார் தமிழினியார்.

"நீங்கள் பேசியதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையா?" என்று திருப்பிக் கேட்டார் அந்தத் துணிச்சலான மூத்தவர்.

"என்னைக் கனடாவுக்கு அழைத்தவர் எனக்குச் சொன்னவைகளையே நான் மேடையில் பேசினேன். எனக்கொன்றும் தெரியாது" என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து மெதுவாக மாறிவிட்டார் அவர்.

"உவர் எப்படிமே உப்பிடித்தான். ஏவல்ப் பேய் மாதிரி" என்று தனது அதிருப்தியை தனக்கு நெருக்கமானோரிடம் வெளிப்படுத்த திருமதி குலேந்திரன் தவறவில்லை.

எய்தவனிடுக்க அம்பை நொந்தென்ன பயன்?

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column) அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இவையும்சூட தகவல்தான்.

இது எப்பிடி இருக்கு?

எல்லாமே அந்த ஊத்தையனின் வேலை!

உதாசனனுக்கு எதையும் அநாகரிகமாக எழுதத் தெரியாது. அதுபோல, எதனையும் நிர்வாணமாக்கிக் காட்டவும் தெரியாது.

அதனால், லண்டனிலிருந்து இங்கு வந்துபோன 'தமிழினி' குலேந்திரன், ஸ்காப்பரோவில் தமது அஜீரணத்தைப் போக்க எடுத்த வாந்தி பற்றி இங்கு ஏதாவது கிளறப்படுமென்று எவராவது எதிர்பார்த்திருந்தால், அவர்களுக்குக் கிடைப்பது படு ஏமாற்றம்தான்! ஒருவர் வாந்தி எடுக்கிறாரென்றால், அது அவரது வயிற்றுக் கோளாறு. அந்நிலையில் அவர் எடுத்த வாந்தியைக் கிளறி, "ஆகா என்ன நறுமணம்... இதற்குள் கத்தரிக்காயும் பொரித்த இறாலும் தெரிகின்றனவே" என்று எவராவது எடுத்துச் சொல்ல முற்படுவாரென்றால், அவரைவிட படுமுட்டாள் யாரும் இருக்க முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது. கூப்பிட்டவர் அவரது வயிற்றுக்குள் தள்ளிவிட்டவைகளை அவர் முன்னாலேயே வெளியே தள்ளியதோடு, அதன் சொந்தக்காரரும் அவரே என்று பலரிடமும் சொல்லி வருவதுதான் சுவையான விடயம்.

லண்டன் திரும்பிய குலேந்திரனை அங்குள்ள விஷயமறிந்த ஒருவர் 'கனடாவில் என்ன நடந்தது?' என்று கேட்க, அப்பளமாய் பொங்கி வடகமாய் முறுகியவராய், "எல்லாமே அந்த ஊத்தையனால்" நடந்தவை" என்று சொல்லித் தனது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளாரென்றால்....இப்படியான அனுபவங்கள் எல்லோருக்கும் இலகுவாகக் கிடையாது.

தமிழினி குலேந்திரனுக்கு அனுதாபம் கூறுவதைத் தவிர இப்போதைக்கு உதாசனனால் வேறொன்றும் செய்ய முடியாது!

தொலைக்காட்சிப் பெட்டியும் 'ஓஸி'யில் கிடைக்கிறது

மாடிமனைகளில் புதிதாகக் குடியேற விரும்புவர்களுக்குப் பலவிதமான 'போனஸ்'களை அதன் நிர்வாகங்கள் வழங்குவது பற்றிக் கடந்த மாத இதழில்

குறிப்பிட்டிருந்தேன். ஒரு மாத வாடகை அல்லது உணவு சூடேற்றி (மிஸைரஓஅவா) போன்றவை இந்த அன்பளிப்புப் பட்டியலில் உள்ளன.

புதிய வாடகைக் குடியிருப்பாளர் ஒருவரை நிர்வாகத்துக்கு அறிமுகம் செய்யும் தற்போதைய குடியிருப்பாளருக்கு ஐம்பது டாலர்கள் 'போனஸ்' ஆக வழங்கும் நிர்வாகமும் உண்டு.

கடந்த மாத 11ஆம் திகதிய 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றினைப் படித்த போது மேலும் சில தகவல்கள் வெளிவந்தன. மற்றொரு வீட்டு நிர்வாகம் புதிய குடியிருப்பாளருக்கு தொலைக்காட்சிப் பெட்டியை அன்பளிப்பாக வழங்குகின்றதாம்.

இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவெனில், ஒரு மாடிமனை நிர்வாகம் மூன்று மாத விடுமுறை வாடகையைத் தனது புதிய குடியிருப்பாளருக்கு அளிப்பதாக இந்தச் செய்தியில் எழுதப்பட்டிருந்தது.

உதாசனன் உலா விருந்து

ஆனால் அதன் பெயரையோ, முகவரியையோ குறிப்பிடவில்லை.

போகின்ற போக்கைப் பார்த்தால் சில சமயம் ஒரு வருட வாடகை இனாம் என்றோ, வாடகை இனி அரைச்சலார் என்றோ அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையிராது.

கலியாணத் தரகர்களுக்கு இப்படியொரு பிரச்சனையா?

கனடியத் தமிழர்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு கலியாணத் தரகர் இப்போது மிகவும் மந்த நிலையில் இருக்கின்றார். காரணத்தையும் அவரே சொன்னார்.

இலங்கையிலுள்ள இளம்பெண்கள் கனடிய வாலிபர்களைத் திருமணம் பேசினால், அவர்கள் முதலில் கேட்பது பையனின் புகைப்படத்தையே!

அநேகமான புகைப்படங்களையும் அவர்கள் நிராகரிப்பதற்குக் கூறும்

காரணம், அந்த வாலிபர்களின் தலை இளவழுக்கையுடன் காணப்படுவது தானாம். தற்செயலாக ஒருவர் அடர்த்தியான மயிருடன் காணப்பட்டால், தலையில் 'விக்' வைக்கப்பட்டதா என்று பொறி பறக்கக் கேட்கின்றார்களாம்.

எமது இளைஞர்களில் 80 வீதமானவர்களுக்கும் இளவழுக்கை விழுவது சர்வசாதாரணமாகிவிட்டது. கனடியத் தண்ணியின் விளையாட்டு இது - என்ன செய்யலாம்?

பெண்பிள்ளைகளின் பெற்றோர் கேட்கும் விடயம் இதனைவிட விபரீதமானதாம். மாப்பிள்ளைக்கு 'எய்ட்ஸ்' நோய்க்கான HIV இல்லை என்பதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் கேட்கின்றார்களாம்.

எல்லா இளைஞருக்கும் அட்டமத்துச் சனியன் போலும்! சனிஸ்வரனுக்குப் பிரீதி செய்யக் காசும் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினால் நிலைமை மாறலாம் என்று யாரோ ஒருவர் சொல்வதும் கேட்கிறது!

இயமனுக்கு இரும்பு தீத்தும் இயமகாதகப் பேர்வழிகள்

கனடாவில் 'கலக்கல் இரவு' விருந்து வழங்க வரவிருந்தவர்களுக்குக் கடைசி நேரத்தில் விசா வழங்கப்படவில்லை. பல காரணங்கள் கூறப்படுகின்றன.

சூடவிருந்தவர்களே குழி பறித்ததாக ஒரு கதை. முன்னைய விழாவில் மேடையேறச் சந்தர்ப்பம் வழங்கப்படாத 'பிரகிருதி' ஒன்று நடத்திய நாடகம் என்றொரு தகவல்.

சில கால இடைவெளிக்குப் பின்னர் இப்பொழுது மீண்டும் தென்னிந்தியக் கலைஞர்கள் கனடாவைத் தஞ்சமென நம்பியுள்ளனர். அவர்களைக் கட்டித் தழுவி உச்சி மோந்து கஷ்டப்பட்டு உழைத்த டாலர்களைக் காற்றில் பறக்கவிட்டு உபசரிக்கவெனப் பலர் தயாராகவுள்ளனர்.

இவர்களுக்கிடையில், இயமனுக்கு இரும்பு தீத்தும் இயமகாதகப் பேர்வழிகள் வேறு

கனடிய தூதரக அதிகாரிகளின் காதில் பூ வைத்தே தாம் கனடா வர விசா பெற்றதாக ஒருதடவை திண்டுக்கல் வியோனி ரொறன்ரோவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பகிரங்கமாகச் சொன்னது நினைவிருக்கிறது.

அப்படியானால், இம்முறை வியோனியின் காதிலேயே பூ வைத்து விட்டார்களோ! யார் அந்த இயம காதகன்?

மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் 12 நாடுகள் பங்குபற்றிய I.C.C. Champion கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் சென்ற மாதம் இங்கிலாந்து நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. I.C.C. சம்பியன் போட்டிகள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். 1998ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாபிரிக்கா கிண்ணத்தை வென்றது. 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த 2வது போட்டியில் நியூசிலாந்து கிண்ணத்தை கைப்பற்றியது. 2002ம் ஆண்டு கொழும்பில் நடந்த இறுதிப் போட்டியில் மழை வந்து குழப்பியதால் இந்தியாவும், சிறீலங்காவும் இணை சம்பியன்களாக கிண்ணத்தை கைப்பற்றின.

இவ்வாண்டு 4வது I.C.C. சம்பியன் போட்டிகள் இங்கிலாந்தில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடந்தன.

Group A:- அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா
Group B:- தென்னாபிரிக்கா, மே.இந்திய தீவுகள், பங்களாதேஷ்
Group C:- இந்தியா, பாகிஸ்தான், கென்யா
Group D:- இங்கிலாந்து, சிறீலங்கா, சிம்பாவே

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்ற இரண்டு அணிகளுடன் தலா ஒருமுறை மோதி புள்ளி அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாடுகளாக 4 நாடுகள் அரை இறுதியாட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டன.

முதல் சுற்று ஆட்டங்களில் சரித்திர மோதலில் பாகிஸ்தானிடம் இந்திய அணி நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டது. மற்றைய முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்தும், சிறீலங்காவும் மோதி கைக்கெட்டியது வாய்க்கெட்டாதது போல" மழை காரணத்தால் Fun Rage படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி கொடுக்கப்பட்டது. எங்கேயும் முக்கை நுழைக்கும் அமெரிக்காவும் கிரிக்கெட் ஆட்டத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டது. ஆனால் அகப்பட்டதோ யானையின் வாயில் - அவுஸ்திரேலியாவிடம். சுமமா விடுமா அவுஸ்திரேலியா, அமெரிக்காவை துவம்சம் செய்து உழக்கி விட்டது!

அரை இறுதி ஆட்டத்திற்கு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் என்பன தகுதி பெற்றன. முதல் அரை இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை எதிர்த்து மோதியது. பல வெற்றிகளைக் குவித்து வந்த அவுஸ்திரேலியா அணியை, காப்டன் வாசன், ட்ரெஸ்கோரிக், ப்ளின்ரொப் போன்ற சிறந்த வீரர்களின் ஆட்டத்தால்

ICC மினி உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகளின் சரித்திர வெற்றி

விளையாட்டு வர்ணனையாளர்: எஸ். கணேஷ்

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் வைத்து மண் கவ்வ வைத்தது. அடுத்த அரை இறுதி ஆட்டத்தில் பலம் மிக்க பாகிஸ்தான் அணியை 131 ஓட்டங்களுடன் சுருட்டி பல ஆண்டுகளின் பின்பு மேற்கிந்திய தீவுகள் அணி பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியுடன் இறுதியாட்டத்தில் மோதுவதற்குத் தகுதி பெற்றது.

ஒரு காலகட்டத்தில் 70/80ம் ஆண்டுகளில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீசம், இங்கிலாந்து அணியும் பல வருடங்களின் பின்பு மீண்டும் "ஒரு முதல் தர" சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மோதுவது சரித்திரம் வாய்ந்ததாக கிரிக்கெட் ரசிகர்களினால் எதிர்பார்க்கப் பட்டது. அதைப் போல் இறுதியாட்டமும் சரித்திர பிரசித்தி பெற்ற ஆட்டம் என்றால் மிகையாகாது. 75, 79 ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீசுக்கு

வீரர்களில் எட்டாவதாகக் களம் இறங்கிய கெய்ல்ஸ் மட்டும் சிறிது தாக்குப்பிடித்து ஆடி 31 ஓட்டங்களை எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்தனர். ஆரம்ப வீரர் டிரஸ்கோதிக் 104 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்தை ஓரளவுக்கு தாக்குப் பிடிக்க வைத்தார். இவர் 124 பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்ததில் 14 பவுண்டரிகளும் அடங்கும்.

எனவே 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடக் களமிறங்கியது. கெய்ல்ஸ், ஹிண்டேஸ் ஆகிய இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். அணியின் ஓட்டங்கள் 19 ஆக இருந்தபோது ஹிண்டேஸ் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய துணை கப்டன் சர்வான் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கெய்ல்ஸ் 23, கேப்டன் லாரா 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பிரேவா ஓட்டம் எதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். மே.இ.தீவுகள் அணி 80ஓட்டங்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறி தோல்வியின் விளிம்பிற்கு சென்றது. அடுத்து களமிறங்கிய சந்தர்போல் மட்டும் சற்று நிதானமாக ஆடி 47ஓட்டங்களை எடுத்தார். சந்தர்போல் ஆட்டமிழந்த போது மே.இ.தீவு அணி வெற்றி பெறாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அதன் பின்பு ஆட்டத்தின் போக்கே திசை மாறிற்று! 8வது விக்கெட்டுக்கு சோடி சேர்ந்த பிரவுனும், பிராட்ஷாவும் இணைந்து சிறப்பாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டு எடுக்க பெரும்பாடு பட்டனர். ஒவ்வொரு பந்திலும் மே.இ.தீவுகள் தோல்வி பெற்று விடுமா என்ற சந்தேகத்தின் மத்தியிலும் இவ்விருவரும் போராடி 48.5 ஓவர்களில் 218 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

விக்கெட் கீப்பர் பிரவுன் 34 ஓட்டங்களுடனும், பிராட்ஷா 35 ஓட்டங்களுடனும் ஆட்டம் முடிவடைவதற்கு இன்னும் 7 பந்துகளே மீதம் இருக்கையில் இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றியை அடைந்தனர்.

இறுதியாட்டம் கடைசிவரை யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களை நுனிக் கதிரையில் உட்கார வைத்தது என்றால் மிகையாகாது!

பன்னிரண்டு நாடுகளின் போட்டி!

தனது திறமையை திருபிக்க பல வருடங்களுக்கு பின்பு கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பமாகவே விளங்கியது எனலாம்!

இறுதிப் போட்டி லண்டனில் பிரசித்தி பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக Toss இல் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச தீர்மானித்தது. இங்கிலாந்து துடுப்பாடுவதற்கு களமிறங்கியது முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் டிரஸ்கோதிக்கும், சோலங்கியும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை 12 ஓட்டங்களுக்கு உயர்த்தியபோது 4 ஓட்டங்கள் எடுத்திருந்த துவக்க வீரர் சோலங்கி, பிராட்ஷா வீசிய பந்தில் பிரவுனிடம் பிடிக்கொடுத்து ஆட்டம் இழந்தார். அதிலிருந்தே இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. ஒரு முலையில் டிரஸ்கோதிக் நிலைத்து நின்று ஆடினார். பின்னர் வந்த

பாடசாலைகள்:

நான் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஆறு. ஆனால் எனது வாழ்வில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய மூன்றினைப் பற்றியே கட்டாயம் கூற வேண்டும். மூன்றுமே சாமானியர்களால் ஆக்கப்பட்டவை. கன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் நான் வாழ்வில் மறக்க முடியாதவை.

சண்டிப்பாய் வடக்கு தமிழ்க் கல்வன் பாடசாலை தான் எனது ஆரம்பக் கல்விக்கு வித்திட்டது. இப்பாடசாலையைச் சிறப்பியர்வாலை எனவும் அழைப்பார்கள் ஊரவர்கள். கதிரவேலுச் சிறப்பியர் எனும் வள்ளல் ஒருவரின் நன்கொடையாகச் சண்டிப்பாய் கிராமம் இப் பாடசாலையைப் பெற்றது. இவ்வருடம் இப் பாடசாலை தனது 100வது ஆண்டினைக் காண்கிறது. நான் அங்கே கல்வி கற்கின்ற பொழுது அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியர் சங்கானையிலிருந்து நடந்து வருவார். பாலர் வகுப்பில் கற்பிக்கும் சின்னத் தையலம்மா ஏழாடையில் இருந்து தினசரி வந்து போவார். அவரை அவரது தந்தையார் ஒரு ஓற்றைத் திருக்கல் வண்டியில் அழைத்து வருவார். சின்னத் தையலம்மாவிடமிருந்து வயதான பின்னரே கல்யாணம் நடந்தது. தந்தையார் நல்ல முன்னேற்பாடான சிந்தனையுடன் கார் ஓட்டுனர் ஒருவருக்கே அவரைத் திருமணம் செய்து வைத்தார். இதனால் சின்னத் தையலம்மாவுக்கு வாகனம் பிராப்தம் ஏற்பட்டது. திருக்கல் வண்டியில் பின்னே பதுங்கிப் பதுங்கி இருந்து வந்தவர் இப்போ காரின் முன் ஆசனத்தில் படு கம்பீரமாக உட்கார்ந்து வந்தார்.

இவருக்கு சின்னத் தையலம்மா எனப் பெயர் வந்தது ஒரு பெரிய தையலம்மா அங்கே ஏற்கனவே கற்பித்தமையால் தான். இருவருக்கும் வயதிலும், உருவத்திலும் இந்தச் சின்னன், பெரிது சால்ப் பொருந்தும். பெரிய தையலம்மா எனது உறவினர். நான் அங்கே படிக்கப் போன சமயம் ஓய்வு பெற்று விட்டாலும் சின்னத் தையலம்மாவுக்கு பெரிய தையலம்மா என்ற பதவி உயர்வு கடைசி வரை கிடைக்கவேயில்லை. சின்னத் தையலம்மாவாகவே இருந்தார். கடைசி வரை அப்பாடசாலையை விட்டு விலகி தனது ஊருக்கு அண்மையான பாடசாலைக்குச் செல்லும் ஆசையும் அவருக்கு இருந்ததில்லை.

தலைமை ஆசிரியர் சங்கானையிலிருந்து தினசரி நடந்து வருபவர் என்றேன். அவர் உயரம் ஐந்து அடிக்குக் குறைவு, அகலமான உடம்பு, அரைக்கை நாஷனல் போட்டிருப்பார். ஒரு கையில் குடையை விரித்தபடி அவர் அசைந்து அசைந்து வருவது எதையோ நினைவுபடுத்தும். காலையில் பாடசாலைக்கு வந்ததும் வெளியே வந்து வீதியில் நின்று வேடிக்கை

எனது மூன்று பாடசாலைகள் மூன்று முகாமையாளர்கள் மூன்று அதிபர்கள்

பார்ப்போரை அவர் தூரத்திலேயே கவனித்து விடுவார். அவர் மாணவரைக் கண்டு கொள்ள முன் அவரைக் கண்டு கொண்ட மாணவர்கள் அவர் குலப்பெயரைச் சொல்லி “வாறாண்டா” என எச்சரிக்கை ஒலி எழுப்ப வீதியில் ஒரு மாணவ ஜென்மத்தையும் காண முடியாது. முதுகுத் தோல் என்ன தகரத்தால் செய்ததா அவர்கள் வெளியே நின்றதற்கான வெகுமதியைப் பெறுவதற்கு?

பள்ளிக் கூடத்தின் வளவு முக்கோண வடிவானது. வடக்குப் பக்க வேலி 150 அடி நீளமுடையது. பூவரசு மரங்களால் ஆன வேலி. ஏனைய பகுதி கற்கவர். நான் அறிந்தவையில் பூவரசம் வேலியில் என்றுமே பெரிய கதியால்கள் வரவில்லை. காரணம் பூவரசம் கம்புகள் முன்றோ நான்கோ நாளாந்தம் தலைமை ஆசிரியரின் உபயோகத்துக்காக அவரின் மேசையில் காத்திருக்கும். அரசன் எவ்வழி அமைச்சர் அவ்வழி தானே. ஆசிரியர்களும் காலை

பொ. கனகசபாபதி மகாஜன முன்னாள் அதிபர்

பாடசாலை வந்ததும் முதல் வேலையாக நல்ல ஒரு தடி பிடுங்கிக் கொள்வார்கள். பின் எப்படி கம்புகள் கதியால்கள் ஆவதாம். அவற்றின் கதி குற்றுயிரே. ஆசிரியர்களின் வாயில் இருந்து உதிர்க்கப்படும் பொன்மொழி “அடியாத மாடு படியாது” என்பது தான். வேலியில் இடையிடையே கிளவை மரங்களும் உண்டு. அதன் கிளைகளைச் சீண்டுவார் இல்லை. கிளவந்தடி பாம்பு அடிக்கத் தான் என்பார்கள். தடி ஒருமுறை அடிக்க முன்னரே முறிந்து விடும். கிளவந்தடிக்கு கார்த்திகை விளக்கீட்டின் போது நல்ல கிராக்கி. ஆசிரியர்களின் ஒருவர் மட்டுமே பொதுவிதிக்கு மாறாக இருந்தார். அவர் சின்னத் தையலம்மா. அவர் ஒவ்வொரு நாளும் ஓற்றைத் திருக்கல் வண்டியில் வருவதால் அவருக்குப் பழக்கமான தடி துவரம் தடிதான். ஆகவே துவரந்தடியால் அடியாத மாடு படியாது என்பதே அவர் சித்தாந்தம். எனவே பிள்ளைகளுக்கு அடிக்க அவர் பூவரசம் கம்பினைப் பாவிப்பதில்லை. அவரது ஆயுதம் கிள்ளுதல், நோஞ்சானான உடம்பு, பல்லினை நெரும்பியபடி கிள்ளினார் என்றால் அவரது நகமும் என்பும் சோர்ந்து ஏழேழு தலைமுறைக்கும் நினைவில் வைக்க வைக்கும்.

ஒரு உண்மையை இங்கே கூறத்தான்

வேணும். எனக்கு ஆசிரியத் தொழிலில் ஒரு தீராத ஆசையை ஏற்படுத்தியது இந்த நல்லதம்பி ஆசிரியரின் அடியும் பின்னர் சண்டிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் அதிபராயிருந்த தில்லையம்பல ஆசிரியரின் அடியுமே தான் என்றால் உங்களுக்குச் சிரிப்பு வரும். ஆனால் உண்மை அது தான். அடி என்றதும் எனக்கு வீழ்ந்தது என எண்ணி விடாதீர்கள். நான் பயந்தாங் கொள்ளியாகவும் படிப்பிலே சுமாருக்கு மேலே என்றதாலும் அடி வாங்கியதில்லை.

நான் ஆசிரியத் தொழிலை விரும்பியதற்கான காரணம் சொன்னேன். நீங்கள் என்னை நம்பாவிட்டால் எனது வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள பனை மரங்களைத் தான் சாட்சிக்கு அழைக்க வேண்டும். அவை தான் நான் முதன்முதலாக கற்பிக்கத் தொடங்கிய எனது மாணவர்கள். “சபை நடுவே நீட்டோலை வாசிய நின்றான் குறிப்பறியான் நல்ல மரம்” என்பார்களே. உண்மையிலேயே இந்த மரங்கள் நல்ல மாணவர்கள்.

ஒவ்வொரு நாளும் பாடம் கேட்டு விட்டு அவைகள் என்னிடம் வாங்கிய அடிகளின் எண்ணிக்கை வாயில்லாமையால் அவை சொல்ல முடியாமல் தவிக்கின்றன. கிராமச் சூழல். ஓரிருவர் தவிர மற்றவர்கள் எல்லோரும் விவசாயிகளே. எனவே வயலில் விதைப்புக் காலங்கள், அறுவடை காலங்கள், தோட்டத்தில் வெண்காய சாகுபடி என வருடத்தில் சில நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டாம்; வயலுக்கோ தோட்டத்துக்கோ வா! எனக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் அதிகம் இருக்கவே செய்வார்கள். இது நல்ல தம்பி உபாத்தியாயருக்கு ஏற்படையதல்ல. எனவே தோட்ட வேலை முடிந்து பள்ளிக்கூடம் வருபவர்களுக்கு நிறையவே சன்மானம் உண்டு. இதனால் படிப்பு வேண்டாம் என விட்டவர்களும் உள்ளனர்.

“பிள்ளையும் படிக்க வேண்டா பிரம்படி படவும் வேண்டா சள்ளையாம் சவடி தூக்கிச் சங்கடப் படவும் வேண்டா முள்ளெனும் ஊசி கொண்டு முறியினில் எழுத வேண்டா பிள்ளையென் நிருந்தால் போதும் பெற்றவள் கனிக்க என்றான்”

இப்பாடல் தமிழகத்திலே முதல் முதல் பாடநூல் எழுதிய காவேரீப் பாக்கம் நமசிவாயம் அவர்களால் எழுதப்பட்டது. அன்றைய காலத்திலே கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிராமப்புறங்களிலே கொடுக்கப்படவில்லை. ஒன்றும் வேண்டாம் தாய்க்கு ஒரு பிள்ளையாக மட்டும் இருந்தால் போதுமையா என்ற தத்துவம் தொடர்ந்தும் விவசாயப் பரம்பரை ஒன்றினை உருவாக்கக் காரணமாக இருந்தது. ஆனால் அப்படிப் படிக்காமல் படிப்பை நிறுத்தியவர்கள் பின்னர் வருந்தி தமது நிலை பிள்ளைகளுக்கு வரப்படாது என்ற

31ம் பக்கம் வருக

லண்டன் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும்

பிரசுரப் பதிவுகள்

லண்டனிலிருந்து உலகம் சுற்றிவரும் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ள ஒன்று 'பிரசுரப் பதிவுகள்.' நூல் விமர்சனப் பாங்கிலான இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் மூன்று அல்லது நான்கு நூல்கள் பற்றிய அறிமுகம் ஒலிபரப்பாகின்றது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல நூலகவியலாளரும் 'நூற்தேட்டம்' தொகுப்பாளருமான திரு. என். செல்வராஜா அவர்கள் கனகச்சிதமாகத் தொடர்ந்து செய்து வருகின்றார். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சில பிரசுரங்களின் அறிமுகத்தினை மாதாமாதம் 'தமிழர் தகவல்' நன்றியுடன் பிரசுரம் செய்து வருகின்றது.

அ. முத்துலிங்கம் கதைகள்

'அ.முத்துலிங்கம் கதைகள்' என்னும் பாரிய தொகுப்பு 774 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் புகழ் பூத்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய 77 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

அறிவியல் பட்டதாரியான ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிரதேச எல்லை கடந்த இலக்கியப் படைப்புகளை ஒட்டுமொத்தமாக இந்த நூலில் தரிசிக்க முடிகின்றது. ஈழத்துச் சிறுகதை உலகத்திற்கு இவரை அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் கைலாசபதியாவார். அவர் அந்நாளில் தினகரன் ஆசிரியராக இருந்த வேளையில் சிறுகதைத் துறையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் தனித்துவத்தை இனம் கண்டு அவரது படைப்புகளுக்கு தினகரன் பத்திரிகையில் தளம் அமைத்துக் கொடுத்திருந்தார்.

பின்னால் இவரது படைப்புக்கள் சரஸ்வதி, வீரகேசரி, சுதந்திரன் என்று வியாபித்துத் தற்போது சர்வதேசத் தமிழர்களிடையே தனித்துவமானதொரு ஈழத்து எழுத்தாளராக முத்துலிங்கம் அவர்கள் தன்னை இனங்காட்டிக் கொண்டுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஈடுபாடு கொண்டிருந்த போதிலும், சித்தாந்தக் சிறைக்குள் தன்னை முழுமையாக அடக்கிக் கொள்ளாமல் மனித குல மேன்மைக்காகவும் தமிழ்த் தேசிய நலனுக்காகவும் ஆக்கவிலக்கியத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் உழைத்த வரதர், இராசநாயகன், வ.அ.இராசரத்தினம், புதுமைலோலன், அன்புமணி, தேவன் போன்றோரின் வழியில் அ.முத்துலிங்கம் அவர்களின் பெயரும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பதிவு பெறுகின்றது.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் முதலாவது சிறுகதை "புதுமணமும் புனர்வாழ்வும்" என்ற தலைப்பில் 1957இல்

சுதந்திரனில் வெளிவந்திருக்கின்றது. துர்அதீர்ஷ்டவசமாக இந்த முதல் கதையை அ.முத்துலிங்கம் கதைகள் என்ற இத் தொகுப்பில் 77 கதைகளில் காண முடியவில்லை. இதையடுத்து 1958இல் தினகரனில் முதலாவதாக ஊர்வலம் என்ற பெயரில் ஒரு கதை வெளிவந்திருந்தது. இவர் 1958 முதல் 1961 வரை எழுதிய கதைகளில் தேர்ந்த 11 சிறுகதைகள் அக்கா என்ற இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னை பாரி நிலையம் இத்தொகுப்பின் முதலாவது பதிப்பினை 1964 இல் வெளியிட்டிருந்தது.

திகட சக்கரம் என்ற பெயரில் அ.முத்துலிங்கம் அவர்களின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பு சென்னை காந்தளகம் வாயிலாக 1வது பதிப்பாக, ஆனி 1995இல் வெளியிடப்பட்டிருந்தது. 130 பக்கம் கொண்ட இச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றிருந்த கதைகள் யாவும் மேற்கு ஆபிரிக்கா, சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் பின்னணியில் அமைக்கப் பெற்றிருந்தது. இத்தொகுதி 90களின் பிற்பகுதியில் ஈழத்தில் மிகவும் விதந்து பேசப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தகுந்ததாகும்.

வடக்கு வீதி என்ற மற்றொரு சிறுகதைத் தொகுப்பினை அ.முத்துலிங்கம் அவர்கள் சென்னை மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக 1998 இல் வெளியிட்டிருந்தார். 216 பக்கம் கொண்ட இத் தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டூடே ஆகிய சஞ்சிகைகளிலும் இலண்டனிலிருந்து TWAN அமைப்பினரின் அனுசரணையுடன் பத்மநாப ஐயர் அவர்கள் புதுப்பித்து வெளியிட்ட அனைத்துலகத் தமிழ்ப் படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும் மலரிலும் வெளிவந்தவையாகும்.

வம்ச விருத்தி என்ற மற்றொரு தொகுப்பும் அ.முத்துலிங்கம் அவர்களால் எழுத்தாளர் எஸ்பொ அவர்களின் சென்னை மித்ர வெளியீட்டின் வழியாக ஏப்ரல் 1996 இல்

268 பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது. இதில் இவரது பதினொரு சிறுகதைகள் அடங்கியிருந்தன.

அ.முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளில் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மானிட உறவுகளும் கிராமப்புறச் சூழலில் தோன்றி இயங்குகின்றன. இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவங்களையும், போலி உணர்வுகளையும் பெற்றுக் கொள்ளாத இவரது படைப்புக்கள் சுயஅனுபவங்களின் உணர்வுகளை அடிநாதமாகக் கொண்டவையாகவே அமைந்துள்ளன. முத்துலிங்கத்தின் தொடக்க காலக் கதைகளில் அவை நிகழ்கின்ற தளத்தை தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் போக்குக் காணப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் சிறுகதையின் பாத்திரவுணர்வு நிலைகளைச் சித்தரிப்பதில் தவறியிருக்கின்றார் என்றும் அதன் காரணமாக அவை சம்பவங்களின் அடியாகவே வெளிவருகின்றதென்ற குற்றச்சாட்டும் திறனாய்வாளர்களால் முன்னாளில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு உதாரணமாக சரஸ்வதியில் வெளிவந்த கோடைமழை என்ற கதையை ஈழத்து எழுத்தாளரும் விமர்சகருமான செங்கை ஆழியான் அவர்கள் தனது ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற நூலில் உதாரணமாகக் காட்டுகின்றார். இக்கதையில் கொக்குவில் கிராமத்தின் நான்கு பக்கப்பகைப்புலச் சித்திரிப்பிற்கும் அக்கதையின் கருவான வெண்கலநகைக்கு அடைவு கொடுத்து ஏமாந்து போகும் வழக்குக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று ஒரு கருத்தை செங்கை ஆழியான் தனது ஈழத்துச் சிறுகதை வரலாற்று நூலில் முன்வைக்கின்றார்.

ஆனால் முத்துலிங்கத்தின் கதைகளில் நுட்பமான சமூக அவதானிப்பினை அவரது அனைத்துக் கதைகளிலும் காண முடிகின்றது. இவரது கதைகள் எவையும் சமுதாய சீர்திருத்த நோக்கிலோ பிரச்சனைகளைப் பெரிதுபடுத்திக் காட்டவோ எழுந்தனவல்ல என்பது எனது கணிப்பாடும். தான் கண்டு கேட்டு அனுபவித்த சம்பவங்களை உணர்வுகளை தனது வாசகர்களுடன் பகிரந்து கொள்வதாகவே இவரது கதைகள் அமைந்துள்ளன. இவரது கதைகளிலே கதைக் களங்களின் வாழ்வியலில் பிரச்சாரத்தொனி சிறிதளவேனும் இல்லாது, படைப்பாளியின் சுயவிருப்பு வெறுப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வாசகரைச் சுயமாகப் பயணிக்கச் செய்து அவர்களை புதிய அனுபவங்களில் தோய்ந்து வெளியேறச் செய்வதில் அக்கறை காட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

32ம் பக்கம் வருக



சங்கீதபூஷணம்
ஐயா வேலாயுதபிள்ளையின்
தேவாரத்
தேன் அமிர்தம்
ஓலித்தட்டு வெளியீடு



வடதமிழ்முத்தின் கல்வியங்காடு என்னும் விவசாய மண்ணைச் சேர்ந்தவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்விகற்று சங்கீதபூஷணம் பட்டத்தினைப் பெற்றவருமான ஐயா. வேலாயுதபிள்ளை அவர்களால் பாடப்பெற்ற தேவாரங்கள், பஞ்சபுராணங்கள், திருப்புகழ் ஆகியவற்றின் தொகுப்பு 'தேவாரத் தேன் அமிர்தம்' என்னும் பெயரில் ஓலித்தட்டாக வெளிவந்துள்ளது. இதன் அரங்கேற்ற வைபவம் அண்மையில் ஸ்காபரோவில் நடைபெற்றது. விழா நெறியாளராக சாயி நிலையத்தைச் சேர்ந்த திரு. கணேசலிங்கம் பணியாற்றினார். வழக்கறிஞர் த. ஸ்ரீபதி சிறப்புரை நிகழ்த்தினார். ஓலித்தட்டினை 'தமிழர் தகவல்' பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் வெளியிட்டு வைத்ததுடன் அதன் முதற் பிரதியையும் சங்கீதபூஷணம் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். நல்லதொரு இசை-நாடகக் கலைஞரான திரு. கே. கமலலிங்கமும், பொறியியலாளர் சச்சிதானந்தமும் இந்த ஓலித்தட்டு வெளியீட்டின் பின்னணியில் நின்று செயற்பட்டதுடன், இதன் விநியோகத்தினால் கிடைந்த நிதியினை நல்லூர்த் தண்ணீர்ப் பந்தலொன்றுக்கு அனுப்பி உதவினர். சங்கீதபூஷணம் பொன். சுந்தரலிங்கம், டாக்டர் சோமசுந்தரம், சங்கீதபூஷணம் இராசலிங்கம் உட்படப் பல பிரமுகர்கள் இவ்வவைபவத்தில் பங்குகொண்டும் உரையாற்றியும் சிறப்பித்தனர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தமது இசைத்துறைப் பயணத்தின் ஒரு பகுதியை மிகுந்த அடக்கமாக ஐயா வேலாயுதபிள்ளை தமதுரையில் எடுத்துக் கூறினார். ஆடம்பரமற்ற அமைதியான இவ்விழாவின் சில காட்சிகளை இங்குள்ள ஒளிப்படங்கள் ஊடாகக் காணலாம்.



தமிழ் மொழியில்
ஆரோக்கியக் கருத்தரங்கு

ஆரோக்கிய வாழ்விற்குப் பற்களும் முரசுகளும், மற்றும் மூட்டு வாதத்தைச் சமாளிப்பதற்கான யுக்திகள் ஆகிய தலைப்பிலான கருத்தரங்குகள் நவம்பர் 9ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் ஆறு மணி வரை ஸ்காபரோ 3276 இலக்கத்தில் (Warden & St. Clair Av. East) Providence Healthcare Hospital அரங்கத்தில் தமிழில் இலவசமாக நடத்தப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு ஜெயசிங் டேவிட் அவர்களை 416-285-3666 இணைப்பு 4152 இல் தொடர்பு கொள்ளவும்.

தொழிலாளர் உரிமைகள்:
தமிழில் இலவசத் தகவல்

தொழிலாளர் உரிமைகளை அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? இதற்கான இலவச நிகழ்ச்சியொன்றினை 'சேக்கம்' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஸ்காபரோ 5200 Finch Avenue East, Suite: 301 இல் (Finch & Middlefield) நவம்பர் மாதம் 5ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 7 மணி முதல் 8:30 மணி வரை Toronto Organizing for Fair Employment உத்தியோகத்தர்களால் விளக்கங்கள் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: ரெஜி அவர்கள், 416 531 0778 இணைப்பு 226.

An honour for the CNE - Hobbies; Stamps

Every year August is Canadian National Exhibition month, and to mark the occasion Canada Post has issued a new stamp to honour the fair's 125th anniversary. Pictured on the stamp is a lively view of the CNE, looking east toward the Princes' Gates from inside the fairground on a busy afternoon.

Aiming to capture the feeling of life and activity during the fair, photographer Michael Rafelson focussed on the main avenue leading from the gates, which appear in the background. Rafelson of Toronto's Exit 136 Ltd., has worked on more than a dozen Canadian stamps including issues for the Agawa Canyon and Casa Loma.

His photograph of the CNE shows an immense crowd lining the midway, where booths offering games and food vie for attention on a hot August afternoon.

The history of the CNE dates back to the opening of the first Toronto Industrial Exhibition in 1879. Three years later its grounds became the first in the world to be illuminated by electricity. Thomas Edison conducted some experiments at the fair, and both radio and television had their Canadian beginnings at the CNE.

In 1912 the fair was renamed the Canadian National Exhibition. The Princes' Gates, which feature prominently in the centre of the stamp design, were opened in 1927 by Prince Edward, later King Edward VIII, and his brother Prince George, the Duke of Kent.

The CNE stamp is part of an on going Tourist Attraction series, the fifth and final issue for 2004. As a magnet for visitors, the Exhibition plays host to more than 1.4 million guests every summer. For them, the fair is the last hurrah of the summer season, which ends on Labour Day. The Canadian National Exhibition has an economic impact of nearly \$50 million for the City of Toronto.

OLYMPIC STAMPS: Another high light of the summer of 2004 is the Summer Olympics, held in Athens. To mark the occasion, Canada Post has released two new stamps featuring soccer as well as history's first Olympic event, the running of the marathon.

The stamps were designed by Pierre - Yves Pelletier, who has created more than 100 Canadian postage stamps. Featured on the Marathon stamp is a silhouette of an ancient Greek runner and a photo of Spyros Louis, a Greek shepherd who won the first modern Olympic Marathon in 1896. In the background are the Greek letters for Athens.

Started in Greece some 2,500 years ago, the marathon race now bears the name of the city from which it was first run. It was from Marathon that Philippides, a Greek soldier, ran to Athens to announce the Athenian victory of General Miltiades over the Persians to his compatriots. According to the legend, Philippides ran the 42 kilometres between Marathon and Athens, delivered his message of victory and then collapsed dead. After spending some 2,400 years in obscurity, the "marathon" reappeared at the first Olympic Games of the modern era.

The Olympic soccer stamp is illustrated by the flurry of action in front of the goal net. The background colour is a palette of green tones that symbolize the field on which the game is played. The word CANADA appears in the weave of the net in front of which young girls fight for the ball.

Student of the month



This month, we are recognising an outstanding sports girl in our community. She is 13 year old Thinesa Sriskandarajah, a grade 9 student at Woburn Collegiate Institute. At the National Volleyball competition held in Sherbrook, Quebec, where no less than 42 teams participated in a countrywide basis, including three teams from the States, Thinesa was voted the Most Valuable Player of the tournament.

She won acclaim not only for her extraordinary defensive skills but also for her leadership qualities and her immaculate behaviour on the court.

It is a noteworthy achievement, when considering the fact that Thinesa is just thirteen years old but participated in the 16 - year age group. Extraordinarily tall, almost six feet in height, Thinesa told us that her interest in Volleyball has prevented her from actively playing Basketball and other games. However, J.S Woodworth Senior Public School recognised her all round capabilities by awarding her the title of Female Athlete of the Year 2004 and also the Most Valuable Player to Volley-ball for the year 2004.

The Ontario Volleyball Association has also, for the last two years recognised her natural ability by presenting her with the Award of Excellence.

Thinesa's interest in games has in no any way affected her academic pursuits. Intending to become a Lawyer by profession, Thinesa has also won Academic award at J.S. Woodworth Senior School. She was a Quarterfinalist at the Spelling bee of Canada spelling contest in 2000 and 2001.

Thinesa showed promise even at a young age. While at Bellmere P.S. Thinesa took an active role in planting trees at Native Plant Garden and was also a participant in a Skate-athon Fundraiser.

Thinesa is a good vocalist in Carnatic music and earned first division at Grade 1 Level in the Carnatic Vocal Examination Conducted by the Tamil Isai Kalaa Manram of Ontario.

We hope that Thinesa continues to add many more laurels to her already plentiful collection and make her parents and the community happy and proud. Showing both within and outside the community, the wonderful potential that youngsters like Thinesa possess.

மக்களாட்சி நெறிக்கு மீள்தல்

செல்வாவைத் தோற்கடித்ததன் மூலம் பிரபாவைத் தோற்றுவித்தோர் சிங்கள தேச ஆட்சியாளர்கள்தான்!

இலங்கை அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களாட்சியில் திளைத்து வந்துள்ளது. இதே காலப்பகுதியில் இங்கு சட்டப்படி தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பத்து இலட்சம் தமிழ் பேசும் மக்களின் குடியரிமை பறிக்கப்பட்டது. பிற மாகாணத்தவர்கள் கிழக்கில் குடியேற்றப்பட்டு வட, கீழ் மாகாண மக்களின் ஆள்புலத் தொடர்ச்சிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. சிங்களம் ஆட்சிமொழி ஆக்கப்பட்டது. சிங்களம் அரசு மதம் ஆக்கப்பட்டது. தரப்படுத்தல் புகுத்தப்பட்டது. மக்களிடையே பாகுபாடு காட்டுவதற்கு எதிராகப் புகுத்தப்பட்டிருந்த 29ம் பிரிவு அரசியல் யாப்பிலிருந்து நீக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி தடைசெய்யப்பட்டது. அநீதிகளுக்கு உள்ளான மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டது. அவர்களின் உயிர்களும் உடைமைகளும் புலங்களும் அழிக்கப்பட்டன.

இந்தியா, ஐ.நா. பொதுநலவாயம் உட்பட முழு உலகமும் பார்த்திருக்க பத்து இலட்சம் தமிழ் மக்களுக்கு நாடற்றவர்கள் என்று குறி சுடும் கேவலம் இலங்கையின் சுதந்திர பிதாவின் தலைமையில் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட போது விழித்தெழுந்த தந்தை செல்வா அவர்களின் தொலைநோக்கிற்கு, எதிர்காலத்தில் இழைக்கப்பட்ட போகும் ஏனைய அநீதிகள் ஒவ்வொன்றாய் புலப்பட்டன. அத்தகைய அநீதிகள் தொடர்வதைத் தடுப்பதற்காக அவர் கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார். தமிழ் பேசும் மக்களின் இறைமை, தனித்துவம், ஆள்புலம், பாதுகாப்பு, பொருள்வளம் என்பவற்றை கூட்டாட்சியின் மூலம் கட்டிக் காப்பதே அநீதிகளைத் தடுப்பதற்குத் தகுந்த வழி என்று அவர் உறுதியாய் நம்பினார்.

மக்களாட்சி நெறி நின்று, சட்டப்படி, அத்தகைய அநீதிகளை எதிர்க்கத் தலைப்பட்ட செல்வாவை ஆட்சியாளர் சிறையில் அடைத்தார்கள். பேரினவாதத்தை எதிர்த்து நின்ற செல்வாவை இனவாதி என்று தூற்றினார்கள். இலட்சக் கணக்கான மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற செல்வாவை பிற்போக்குவாதி என்று தூற்றினார்கள். அப்புறம் அரங்கேற்றப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தை செல்வா கிழித்தெறியவில்லை, பண்டாவே கிழித்தெறிந்தார். டட்டி-செல்வா ஒப்பந்தத்தை செல்வா கிழித்தெறியவில்லை, டட்டியே கிழித்தெறிந்தார்.

மக்களாட்சி நெறி நின்று, திரும்பத் திரும்ப தேர்தலில் வென்று பாராளுமன்ற அரசியல்

மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியில் செல்வா தோல்விக்கு மேல் தோல்வி அடைந்தார். ஆனால் தொடர்ந்தும் அதே தோல்விப் பாதையில் செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. வன்முறையை அவர் நாடியது கிடையாது. அதேவேளை அவருடைய தலைமையை ஏற்ற இலட்சக் கணக்கான மக்களுக்கு மக்களாட்சி பயன்படவில்லையே என்ற வெப்பியாரம் அவரைப் பீடித்தது. அந்த உண்மையை அவர் ஒப்புக் கொள்ளும்முகமாக, தமிழ் பேசும் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றார். அதாவது எங்களுக்கு மக்களாட்சி பயன்படாது. உலகமும் எங்களுக்கு உதவாது. எனினும் நான் வன்முறையில் இறங்க மாட்டேன்.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒட்டுமொத்தமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முடிவு கட்டுமுகமாக 1977ம் ஆண்டும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழ் பேசும் மக்களின் இறைமை, ஆள்புலம், தனித்துவம்,

தமிழீழ தேசியத் தலைவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்ட சிறப்புக் கட்டுரை மணி வேலுப்பிள்ளை

பாதுகாப்பு, பொருள்வளம் முதலியவற்றை நிலைநாட்டுவதற்கு ஒரே வழி தமிழ் ஈழம் தான் என்பதல்ல அதன் பொருள். அதைவிட வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை என்பதே அதன் பொருள். தமிழ் பேசும் மக்களும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, அதற்குத் தமது ஆணையை வழங்கினார்கள்.

தமிழ் பேசும் மக்கள் சுய நிர்ணய உரிமையையோ தமிழ் ஈழத்தையோ கோரியதன் விளைவாக அவர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை. அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதன் விளைவாகவே தமிழ் ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகவே அவர்கள் தமிழ் ஈழம் கோரினார்கள். தமிழ் ஈழம் ஒரு விளைவு. அது ஒரு தோற்றுவாய் அல்ல.

தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனி அரசு அமைக என்று ஓர் அசரீரி காதில் விழுந்ததனாலோ, ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒரு முனைவர் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளியதாலோ, எளி வளையானாலும் தனி வளை வேண்டும் என்ற பழமொழியின் தாக்கத்தினாலோ அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. வரலாறோ புறநானூறோ கூட தமிழ் ஈழக் கோரிக்கையின்

தோற்றுவாய் அல்ல. அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருமாறிய பின்னரே புறநானூற்று வீரர்களும் எல்லாணும் சங்கிலியனும் பண்டாரவன்னியனும் நயந்தும் வியந்தும் பேசப்பட்டார்கள். சங்கிலியன் கத்தோலிக்கரைக் கொன்றதற்காக நினைவு கூரப்படவில்லை. அவன் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போர் புரிந்ததற்காகவே நினைவுகூரப்படுகிறான். பிரித்தானிய பேரரசை படைபலம் கொண்டு எதிர்க்கத் தலைப்பட்ட காரணத்துக்காகவே கட்டப்பொம்மனும் நேத்தாஜியும் நினைவுகூரப்படுகிறார்கள்.

போர்த் தொழில் புரியேல் (போர் புரியாதீர்) என்றுதான் அவ்வையார் அறிவுறுத்தினார். எனினும் திருவள்ளூர் 10 அதிகாரங்களில் (100 குறள்களில்) போரியல் பற்றி அறிவுறுத்தியுள்ளார். தமிழ் பேசும் மக்களே, போராடுங்கள்! என்பதல்ல அதன் பொருள் (தமிழர் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை). ஆனால் போர் புரிய நேர்ந்தால், இப்படிப் போர் புரியுங்கள் என்றுதான் திருவள்ளூர் இடித்துரைத்தார். திருவள்ளூருக்கு முற்பட்டவரான கங்குலும் அதையே இடித்துரைத்தார். சீன விடுதலைப் போராட்டத்துக்கோ புரட்சிக்கோ கன்-கு வித்திட்டார் என்று சொல்வது எத்துணை அபத்தமோ, Hitler தோன்றுவதற்கு Clausewitz வழிவகுத்தார் என்று சொல்வது எத்துணை அபத்தமோ அத்துணை அபத்தம் வீர காவியங்களே ஈழப் போராட்டத்துக்கு வித்திட்டன என்று கொள்வதும்.

போராட்ட வடிவத்தைத் தீர்மானிப்போர் அடக்கியாளர்வோரே என்றார் மாபெரும் மக்களாட்சிவாதியாகிய நெல்சன் மண்டேலா. செல்வாவைத் தோற்கடித்ததன் மூலம் பிரபாவைத் தோற்றுவித்தோர் ஆட்சியாளரே ஒழிய, தமிழ் பேசும் மக்கள் அல்லர். பிரபா ஒரு மூலப்பொருள் அல்ல. அவர் ஓர் உற்பத்திப் பொருள்! பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும், டட்டி-செல்வா ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தது போல், ரணில்-பிரபா உடன்பாட்டை ரணிலினாலோ சந்திரிகாவினாலோ கிழித்தெறிய முடியவில்லை. செல்வாவுக்கு கொடுத்த அல்வாவை பிரபாவுக்கு கொடுக்க முடியவில்லைப் போலும்! இன்று நிலைமை தலைகீழாய் மாறியிருப்பதையே இது உணர்த்துகிறது. மீண்டும் பழைய நிலைமையைத் தோற்றுவிப்பதற்கு, அதாவது தாம் ஒப்பமிட்ட உடன்படிக்கையைத் தாமே கிழித்தெறியும் நிலைமையைத் தோற்றுவிப்பதற்கு இலங்கை ஆட்சியாளர் அரும்பாடுபட்டு வருகிறார்கள். தமிழ் பேசும் மக்களைச் சின்னாபின்னப்படுத்தினால் ஒழிய அதனைச் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்தச் சூழ்ச்சி தற்பொழுது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. எவ்வாறு தமிழ் பேசுவோரைக் கொண்டே தமிழ் பேசும் மக்களைப் பிளவுபடுத்த முயன்றதோ அவ்வாறே விடுதலைப்

(26ம் பக்கம் வருக)

அகவை ஐம்பது காணும் மன்னவனே நீ வாழ்க! பொன்னவனே நீ வளர்க!

கரிகாலன் மன்னன் சோழனின் பிள்ளை
பிரபாபொன் அகவையில் எழுவோம் - வரமாகி
புலத்தின் கவிஞரொடு தமிழர் தகவல்
நிலத்தலைவன் வாழ்த்திதழாம் இது!



வைரவிழா செம்பவளம் துலங்கவே காண்பீர்!

பொன்பூக்கள் கொண்டுநின் பொற்கோவில் நாம்போற்ற
மன்பதைக்காய் வீரப்போர் மாலையிட்ட - மன்னவனே
நுண்மதிசேர் நின்னுறுதி நொந்தமிழ் மக்களுக்கோர்
தண்ணளியாய் தந்திட்டாய் தான்.

பொங்கிவரும் பொற்றமிழால் போற்றியுனை வாழ்த்திட
பொன்னகவை காணுமெம் புண்ணியனே - கன்னியவள்
விலங்கொடிக்கும் வித்தகனாய் வைரவிழா செம்பவளம்
துலங்கவே காண்பீராம் வாழ்க.

- குறமகள்

உன்னைப் போற்றுகிறோம்!

நின்வாழ்வு கருதவில்லைத் தமிழன் வாழ்வே
நிலையாகக் கருதுகிறாய் நாடும் வீடும்
பொன்வாழ்வு வாழ்வதற்கு முயல்வோய் உன்னைப்
போற்றுகிறோம் வாழ்த்துகிறோம் மானம் விட்டுப்
புன்வாழ்வு வாழ்பவர்கள் வாழட்டும் நீ
புதுவாழ்வு போர்வாழ்வு வாழ்க ஐயா
என்நாடு போற்றுவது நன்போல் வாழ்ந்த
என்னவரை வல்லவரை அன்றோ ஆமாம்!

- இரா. சம்பந்தன்

வேங்கைத் தலைவனே கண்டீர் பொன்விழா!

வலம்புரி மீட்டிடு வடகடல் தனிவே
வல்வெட்டித் துறையெனும் வலிய நம்முரில்
வேர்மிகு பெருமைகொள் தங்கமாய் உதித்த
வேங்கைத் தலைவனே கண்டீர் பொன்விழா.

ஈழத் தமிழர் உவக்கும் பெருமகளாய்
ஈடல்லாத் தமிழரின் அவதார புருஷனாய்
வழங்கிடு வாழ்த்திதை வளமிகப் பெற்றே
வளமுடன் வாழ்த்திட வாழ்த்தினம் நன்றே.

- குயின்ரஸ் துரைசிங்கம்

இவனாட்சி வாழ்க இலங்கி!

அருமைத் தமிழீழம் ஆளும் பெருந்தலைவர்
பிரபா கரனின் பிறந்த - பெருநாளில்
ஏழைத் தமிழ்ச்சிறுவர் ஏற்றகல்வி பெற்றுயர்ந்து
வாழும் வகைசெய்கு வாம்.

பிரபா கரனெங்கள் பேராற்றல் வீரன்
அரைநூ றகவை அடைந்தான் - பெருமை
தவஞ்செய்து பெற்ற தமிழன்னை கொள்ள
இவனாட்சி வாழ்க இலங்கி

- கவிநாயகர் வி. கந்தவனம்

சுதந்திர வார்ப்பு செப்பிய தலைவா!

இனியொரு குனிவு இனியொரு தோல்வி
இல்லை எமக்கு இல்லையடா - நாம்
இழந்த பூமி விழுந்த நாட்கள்
இனிமேல் என்றும் இல்லையடா!

அறிவும் பலமும் ஆ(க்)கிய பிரபா
அகவை ஐம்பது காணுகிறான் - தேசச்
செறிவும் இருப்பும் சுதந்திர வார்ப்பும்
செப்பிய தலைவனை வாழ்த்துகிறேன்!


- 'தீவகம்' வே. இராஜலிங்கம்

ஈழத்தை வென்றெடுக்கும் பிரம்மமே!

வீரமே பிரபாவாய் வேங்கையுட் புகுந்துநிற்பான்
மானமே பிரபாவாய் மறத்தமிழன் மண்டியிடான்
கருமமே பிரபாவாய் கண்ணனுள் உயர்ந்துநின்ற
ஈழத்தை வென்றெடுக்கும் பிரம்மமே பிரபாகரன்!

சிவகாமி பரனுறையும் வல்வைத் துறையிலவர்
மகனாரின் பேர்பூண் தர்மத்தாய் புத்திரனே - உன்வழியில்
தாகம் தணிந்துவிடும் தமிழீழம் பிறந்துவிடும்
அந்நாளை நாம் வெல்வோம் விரைந்து!

- க. சிவசுப்பிரமணியம்
ஹெய்ஸ், இலண்டன்



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

குடும்ப பல்வைத்தியர்

- Orthodontics
- Implants

பற்களுக்கு கிளிப் போடுவதிலும்

Implant பல் கட்டுவதிலும் பயிற்சி பெற்றவர்

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7

Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday

Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue

Toronto, Ontario. M4C 1L5

Mon, Tues, Wedn, Thurs, Fri, Sat & Sun

Near Main Subway

Dr. Shan - (Wedn), Dr. Kalaichelvan (Thurs & Sun)

(Free consultations on alternate Sundays)

(416) 690 0121

UNEMPLOYED?

Are You Receiving EI...?
Contact Us for HRDC Funding Details


- PSW (Personal Support Worker)
- ECA (Early Childcare Assistant)
- CGA (Level 1)

Diploma Programs

- Computerized Accounting
- Business Administration
- Medical Office Assistant
- Personal Support Worker

Evening & Weekend Courses

- MS Office XP
- ACCPAC
- Quickbooks
- Simply Accounting



Computek
SCARBOROUGH CAMPUS

SCARBOROUGH CAMPUS
(416) 285-9941

248 - 2390 Eglinton Ave. E.
Scarborough
(Kennedy & Eglinton)
Above Public Library
3 min. walk from Kennedy Subway

கற்றுக் கொடுங்கள்

இப்பொழுதே அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்

ஒரு பிள்ளை ஆறு வயதுக்கு முன்னர் கற்பதும்
அனுபவிப்பதும் என்றென்றும் நிலைக்கும்.



Financial Assistance by Health Canada

பெற்றாரியல் பற்றிய
விபரங்களுக்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO Public Health**
www.toronto.ca/health

 **INVEST-400**
www.invest400.ca

 **Ontario**
Early Years

அரவணையங்கள்

இப்பொழுதே அவர்களை அரவணையங்கள்

ஒரு பிள்ளை ஆறு வயதுக்கு முன்னர் கற்பதும்
அனுபவிப்பதும் என்றென்றும் நிலைக்கும்.

Financial Assistance by Health Canada

பெற்றாரியல் பற்றிய
விபரங்களுக்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO** Public Health
www.toronto.ca/health

 INVEST - KIDS
www.investinkids.ca


 **Ontario**
Early Years

விளையாடுங்கள்

இப்பொழுதே அவர்களுடன்

விளையாடுங்கள்

ஒரு பிள்ளை ஆறு வயதுக்கு முன்னர் கற்பதும் அனுபவிப்பதும் என்றென்றும் நிலைக்கும்.



பெற்றாரியல் பற்றிய
விபரங்களுக்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO** Public Health
www.toronto.ca/health

 INVEST IN KIDS
www.investinkids.ca

 **Ontario**
Early Years

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

Let's Beat the Flu 'புளு' காய்ச்சலுக்கான தடுப்பூசி ஏற்றி விட்டீர்களா?

'புளு' காய்ச்சலுக்கான தடுப்பூசி தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இலவசமாக ஏற்றப்படுகின்றது. விபரங்களைப் பெற தொலைபேசி இலக்கம் 1-866-358-6968 அல்லது இணையத்தள முகவரி www.toronto.ca/health.

முனைப்புடன் எழு....

வளரும் குழந்தைகளுக்கு எமது தேசப் பற்றினையும் பண்பாட்டுணர்வையும் ஊட்டுவதாக விளங்கும் தன்மையையும் எடுத்துக் கூறினார். பல்கலைக்கழக தமிழ்சிறப்புக்கலை இறுதி வருட மாணவன் இ.காண்டீபன் தமது பார்வையில் முனைப்புடன் எழு கவி நூலுக்கு விமர்சனம் வழங்கினார். இவற்றைக் காண்கிறேன் என்றார். தனது பார்வையில் சில நேரத்தியீனங்களையும் எடுத்துக் காட்டினார். அன்னிய நாட்டில் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றும் நகுலா சிவநாதன் இன்னும் தரமிக்க கவிநூல்களை படைக்கக் கூடிய ஆற்றல் உள்ளதென்று உரைத்துச் சென்றார்.

இறுதியாக ஏற்புரையை நூல் ஆசிரியையும் எழுத்தாளருமான நகுலா சிவநாதன் நிகழ்த்தினார். தாய் நிலத்தில் இக் கவிதை நூல் வெளியிடுவதில் மிக்க மகிழ்வு அடைவதாகவும், தாய் தன் பிரசவத்தை சொந்த வீட்டில் நிகழ்த்துவது போல், தாய் மண்ணில் தன்னைப் படிப்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மத்தியில் இந்நூல் வெளியீடு செய்வதை பெருமையாக எண்ணினார். தன்னை வளர்த்து ஆளாக்கிய ஆசிரியர்களை நன்றிப் பெருக்கோடு நினைவு கூறினார். புலம்பெயர்வில் மேற்கொண்ட கல்விப்பணி தாயகத்திற்கும் சிறுவர்களுடாக தாய்நிலத்திற்கும் உறவுப் பாலம் அமைக்கட்டும் என்ற வகையில் தன்னாலான தொண்டுகள் ஆற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்து புலம்பெயர்ந்து பிறந்த மகவான நகுலாவின் மகள் ஷஹீகா ஒன்று எனும் தலைப்பில் பேசிய பேச்சு எல்லோரையும் மெய்சிலிர்த்த வைத்தது. யாழ்ப்பாணத்தில் பிறந்த மழலை பேசுவது போன்ற பேச்சு அமைந்திருந்தது. அது ஒன்றைப் புரிய வைத்தது. இது ஒன்றல்ல இப்படி ஆயிரம் மாணவர்களைத் தமிழ் மீது பற்றுக் கொண்ட ஒரு சந்ததியை உருவாக்குவதற்காக ஜேர்மனி நாட்டில் தமிழாலயங்களுடாக திருமதி நகுலா சிவநாதன் அரும்பாடு பட்டு வருகிறார் என்பதே அது. அந்த மாலை வேளையில் பரிமாறப்பட்ட இனிய உணவு உடை இனிய மனிதர்கள் பேச்சு எல்லாமே மகிழ்வாக அமைந்தன.

Allianz

Allianz Education Funds Inc.

Education Savings Plans

**RESP
SAVINGS
PLAN**

கல்விச்சேமிப்புத் திட்டம்

- You are eligible to apply for an Education Savings Grant of up to \$7,200 per child.

- Your savings are more safe and secure.

- You can start with a small amount.

- It's a more flexible plan.

**Education is
a great gift for
your future generations**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான
முதலீடு.



S. Ganthiy
B.A. (Sri-Lanka)
Enrollment Officer

ON THE WEB: <http://ganthiy.cjb.net>
E-MAIL: ganthiy@rogers.com

**416-955-9303
416-841-1866**



N. Nithiananthan



S. Mohanathasan



S. Balachandran



N. Francispragasam



A. Sakthivel



M. Mahadevan



S. Swampillai



M. Mahalingam



S. Logendran



R. Loganathan



S. Sivapalingam



K. Nallathamby



E. Simonpillai



J. Philip Joseph

Ontario International Institute

(Ministry inspected private secondary School, BSID # 666378)



Tim Gervais B.A (Hons), M.Ed
Principal

We are very proud of our recent graduates



R. Arunagirathan



A. Kumarappah



C. Chandrakathan



S. Parameswaran



N. Sellathurai



S. Sivapalan



R. Rajendran



V. Perampalam

Part time graduates

Name	Program of Study	University
N. Francispragasam	B.Sc (Life Sciences)	McMaster
A. Kumarappah	B.Sc (Life Sciences)	U of T
N. Madhava	MBBS (Bachelor of Medicine & Surgery)	University of Cape Town, SA
S. Logendran	B.Sc (Public Health Admin)	Western
C. Nallathamby	B.A (Arts & Business Coop)	Waterloo
C. Chandrakathan	B.B.A	U of T
S. Sivanathan	B.Sc (Nursing)	York
M. Mahalingam	B.A. (Social Sciences)	U of T
K. Nallathamby	R. Eng	McMaster
R. Arunagirathan	B.A.S (Administrative Studies)	York
R. Loganathan	B. Com	Ryerson
A. Mahendrakumar	B.A. (Arts & Business Coop)	Waterloo
A. Thirakathan	B.A.F (Accounting Coop)	Waterloo
G. Rajaratnam	R.A. (Criminal & Justice Studies)	UOIT
K. Ramesingam	B.A. (Criminal & Justice Studies)	UOIT
T. Jagannathan	B.A (Social Sciences)	U of T
S. Kuppanaswami	Diploma in Information Technology	Centennial
S. Mathanokumar	B. Com	Humber - University of Guelph
R. Rajendran	B. Eng	McMaster
S. Sivanathan	B. Eng	McMaster
S. Vivekanandareddy	B.A. (Criminal & Justice Studies)	UOIT
E. Alani	B. Sc (Life Sciences)	McMaster
F. Prakashan	B.A.	York University
S. Kumaravel	B.A.	York University
S. Sivapalingam	B. Com	Ryerson
J. Philip Joseph	B. Sc (Life Sciences)	McMaster
K. Rangalingam	B. Com	Ryerson
V. Perampalam	B. Com	UOIT
A. Sundaralingam	B. Sc	U of T

Full time graduates

Name	Program of Study	University
N. Nithiananthan	B.Sc (Computer Science)	McMaster
S. Mohanathasan	B.B.A (Co-op)	U of T
S. Balachandran	B.A (Business & Arts Coop)	Waterloo
M. Mahadevan	B.A (Business & Arts Coop)	Waterloo
S. Swampillai	B.A (Business & Arts Coop)	Waterloo
E.S. Simonpillai	B. Eng (Mechanical Coop)	Waterloo
N. Sellathurai	B.Sc (Computer Science Coop)	Waterloo
K. Nanthakumar	B. Eng (Computer Co-Op)	Waterloo
J. R. Jesuthasan	B.Sc (Life Sciences Co-op)	Waterloo
R. Kumarasamy	B. Eng	McMaster

Scholarship Winners

Name	Scholarships
N. Nithiananthan	Queen Elizabeth II Animing for the Top, Mc Master Entrance Scholarship
N. Francispragasam	Queen Elizabeth II Animing for the Top, Mc Master President Scholarship, Millennium Scholarship
A. Kumarappah	Queen Elizabeth II Animing for the Top, University of Toronto Entrance Scholarship
S. Swampillai	Ontario Scholar
S. Balachandran	Ontario Scholar
N. Sellathurai	Ontario Scholar
M. Mahadevan	Ontario Scholar

2004/2005

1st Semester Classes commence on Oct 02, 2004
Registration up to Oct 10, 2004

All courses, including Bharatha Natyam lead towards Ontario Secondary School Diploma

ஓன்ராறியோ இன்ரநஷனல் இன்ஸ்ரிரியுந்

OSSD சான்றிதழ் வழங்க அரச அங்கீகாரம் பெற்ற முதல் தமிழர் உயர்தர பாடசாலை

தொடர்புகளுக்கு

416-701-1763 905-471-3084



J. Philip Joseph



J.R. Jesuthasan



S. Kumaravel



N. Madikiza



K. Ramesingam



R. Kumarasamy

DR. IRU VIJAYANATHAN

Walk in Dental Clinic



சகலவிதமான காப்புறுதிகளும்
ஏற்றுக்கொள்ளப்படும்.
சமூகநல உதவி பெறுபவர்களுக்கும்
சிகிச்சையளிக்கப்படும்.
Family Benefits பெறுபவர்களின்
coverage ஏற்கப்படும்.

வாரத்தில் ஏழு நாட்களும் சேவை
திங்கள் - வெள்ளி காலை 10:00 முதல்
பிற்பகல் 8:00 மணி வரை
சனி, ஞாயிறுகளில் காலை 9:00 முதல்
பிற்பகல் 3:00 மணி வரை

இலவச ஆலோசனைக்கு
அழையுங்கள்
416 264 3232

Immediate Emergency Care
Root Canal Treatment
Partial and Complete
Denture

3150 Eglinton Ave. East
Unit: 5
Scarborough
One block west of
Markham Road
(Near Optimart)

குடும்ப பல் வைத்தியர்
இரு. விஜயநாதன்
பல் மருத்துவ நிலையம்

மக்களாட்சி.....

புலிகளில் இருந்தவரைக் கொண்டே விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்த முற்பட்டுள்ளார்கள். அதன் பெறுபேறாகக் கிழக்கில் கிளம்பிய வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ற முழக்கம் வட, கீழ் மாகாணங்களைக் கிடுகிடுக்க வைத்துள்ளது. வட, கீழ், மலையக, தமிழ், முஸ்லிம் மக்களை ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் மக்கள் என்று குறிப்பிட்ட செல்வாவின் கண்ணோட்டத்தை வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ற கண்ணோட்டம் தகர்த்தெறிந்தது. தமிழர் தாயகக் கோட்பாட்டை அது தவிடுபொடியாக்கியது. தமிழர் தேசியத்துக்கு ஆப்பு வைத்தது. ஆட்சியாளரின் திட்டமிட்ட குடியேற்றங்களை ஊடறுத்துக் கட்டிக் காத்த வட-கீழ் ஆள்புலத்தின் கட்டுக்கோப்பை அது நிலைகுலைய வைத்தது. தமிழ் ஈழ இயக்கங்கள் அனைத்தும் ஏகமனதாய் ஏற்றுக் கொண்ட திம்புக் கோட்பாட்டை அது தீர்த்துக் கட்டியது.

ஆட்சியாளரால் மிகுந்த படைபலத்துடன், உலக வல்லரசுகளின் உறுதுணையுடன் சாதிக முடியாத சங்கதியை வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ற அரசியல் முழக்கத்தால் இலகுவாகச் சாதிக்க முடிந்தது! ஆதலால் அத்தகைய அரசியலுக்குப் பேரினவாதிகளின் பேராதரவு கிடைத்து வருகிறது. வட, கீழ் மாகாணங்களில் எத்தகைய அரசியல் முழக்கம் மேலோங்க வேண்டும் என்று பேரினவாதிகள் எதிர்பார்க்கிறார்கள் என்பது இங்கே அப்பட்டமாய்த் தெரிகிறது. அதாவது பெயரளவில் மக்களாட்சி நெறி, கட்சி-அரசியல், மாற்றுக் கருத்து.... செயலளவில் தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு! பெயரளவில் பாவுக்குக் காவல், செயலளவில் பூனைக்குத. தோழர்! அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைத்துவரும் ஆட்சியாளரால் பராமரிக்கப்படும் கட்சிகள் அதே ஆட்சியாளரிடமிருந்து அதே மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது எங்ஙனம்?

மக்களாட்சி அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அரசியல் கூத்து பல தசாப்தங்களாக ஆடப்பட்டு வருகிறது. ஆட்சியாளரால் நெறிப்படுத்தப்படும் இந்தக் கூத்துக்கு சில தமிழ், சிங்கள, ஆங்கில, இந்திய ஊடகங்கள் இலவச விளம்பரம் வழங்கி, நுழைவுச் சீட்டு விற்று வருவது கவனிக்கத்தக்கது. அத்தகைய ஊடகங்கள் முன்வைக்கும் ஆய்வுகளிடையே தவிர்க்கவியலாவாறு மிளிரும் ஒற்றுமை வியக்கத் தக்கது. தமிழ் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்தெறிவதற்கு அவை உறுதி பூண்டுள்ளன. ஓநாய்களுக்கும் ஆடுகளுக்கும் இடையே எத்தகைய உறவு நிலை முடியுமோ அத்தகைய உறவே பேரினவாதிகளுக்கும் சிறுபான்மையோருக்கும் இடையே நிலவ முடியும் என்பதை தமிழ் பேசும் மக்கள் இத்தருணம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய உறவைப் புரிந்து கொள்ள வேண்டிய நிர்ந்பந்தம் ஓநாய்களுக்கு இல்லை. ஆடுகளுக்கு நிச்சயம் உண்டு!

அரசியலும் போரியலும் ஒரு காசின் இரண்டு பக்கங்களே. மக்களாட்சி மலர்ந்த கிரேக்க நாட்டில் தான் அரசியலின் ஓர் அங்கமே போரியல் என்ற கூற்றுப் பிறந்தது. போர் என்பது இன்னொரு விதமான அரசியல் என்றார் லெனின். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போராட்டம், போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்றார் மாஓ. ஆகவே மக்களாட்சி நெறிக்கு அல்லது அரசியல் வழிக்கு மீள்தல் என்பது ஒரு திட்டவாட்டமான அல்லது முற்றுமுழுதான மீட்சி ஆகாது. ஆதலால் தான் ஏறத்தாழ இரு தசாப்தங்களாக அரசியல் வழிக்கு மீண்டதாகக் கூறிக் கொள்ளும் கட்சிகளின் ஆதரவுடன் மாநீர்தோறும் அவசரகாலச் சட்டம் புதுப்பிக்கப்பட்டு, போர் புரியப்பட்டு, நாள்தோறும் தமிழ் பேசும் மக்களின் உயிர்களும் உடைமைகளும் படைபலம் கொண்டு அழிக்கப்பட்டன.

ஒரு வாதத்துக்காக அதை முற்றிலும் ஒரு மீட்சி என்று வைத்துக் கொண்டாலும், தமிழ் அரசியல் தரப்புகள் ஈழம் என்ற பெயரைக் கைவிட முடியாதுள்ளன. இது அவற்றின் ஆற்றாமையை உணர்த்துகிறது. இந்த உத்தி மேலும் ஒரு படி தத்தி, ஈழம் என்ற பெயருடன் புலிகள் என்ற பெயரையும் சேர்த்து ஒரு கட்சியின் பெயராய் அமைக்கும் அறிகுறி தெரிகிறது. இதனை நாம் போராற்றாமை எனலாம். இதில் எதுவித புதுமையும் இல்லை. விறகுக் கடை என்று விளம்பரப்படுத்தி சாராயம் விற்பது மிகவும் பழமை வாய்ந்த உபாயம்! பக்கம் மாறுவதை பச்சையாகவே பக்கம் மாறுவது என்று கூறலாமே! அதை வீடுத்து மக்களாட்சிக்கு மீள்தல், அரசியலுக்கு மீள்தல், மாற்றுக் கருத்தை முன்வைத்தல் போன்ற இடக்கரடக்கல்களை நாட வேண்டிய தேவை என்ன?

9/11 இன் பின்னர் அமெரிக்க ஆட்சியாளர் வெகுண்டெழுந்தது கண்டு விடுதலைப் புலிகள் வெகுண்டடித்தபடியால் தான் போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார்கள் என்று தமிழ் பேசும் மக்களின் படைபலத்தை மெச்சும் மண்பக்குவம் வாய்க்கப் பெறாத சிலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். தற்பொழுது நிலவும் போர்நிறுத்தம் எவ்வாறு கைசூடியது என்பதைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "They (Chandrika & Ranil) should each learn from the observation that the peace process only commenced in earnest when the government finally gave up on the notion that the LTTE would be finally defeated and the ethnic conflict could be resolved without them" (விடுதலைப் புலிகள் ஈற்றில் தோற்கடிக்கப்படுவர், அவர்கள் இன்றியே இனப் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்ற எண்ணத்தை அரசாங்கம் இறுதியில் கைவிட்ட பின்னரே சமாதான நடைமுறை கருத்தூன்றி மேற்கொள்ளப்பட்டமை தெரிகிறது. சந்திரிகா, ரணில் இருவரும் அதனைக் கற்றுணர வேண்டும் (Jehan Perera, Daily Mirror, Colombo, 2003/12/30). மக்களாட்சி நெறிக்கு மீள்வதாக வாதாடும் தரப்புகளும் இதனைக் கற்றுணர வேண்டும்.



Better Health Care for Canadians: A 10-year plan

De meilleurs soins de santé pour les Canadiens : plan d'action sur 10 ans

Working together, the Prime Minister, Premiers and Territorial leaders have signed a 10-year plan, supported by \$41 billion in new federal funding, that will lead to better health care for Canadians.

Better Health Care

✓ Reduce waiting times

- Improve access so that Canadians don't wait as long for key tests, treatments and surgeries

✓ More Doctors, Nurses and other Health Professionals

- Plans to train and hire more health professionals while also developing faster accreditation for foreign-trained health professionals

✓ Expand home care

- Provide better support for people being cared for or recovering at home

✓ Improve access to family and community care

- Increase 24/7 access to doctors, nurses and other health professionals

✓ Better Access to Needed Medicines

- A commitment to manage drug costs and ensure that no family is forced to choose between needed medicines and financial ruin

✓ Improved Aboriginal Health

- New investments and better planning to close the gap between Aboriginals and other Canadians in terms of health

Shorter Waiting Times

The federal, provincial and territorial governments have committed to report clearly on the progress we are making in health care and, for the first time will report on progress in reducing waiting times.

✓ Comparable indicators ... so we can measure

- Federal, provincial and territorial governments will use comparable information to report their progress in improving access to doctors, and to diagnostic and treatment procedures

✓ Benchmarks ... so we know what we are striving for

- Federal, provincial and territorial governments will set medically acceptable waiting times – based on advice from medical experts – starting with cancer, heart disease, diagnostic imaging, joint replacement, and sight restoration

✓ Targets ... to drive change

- Provincial and territorial governments will set their own targets and report annually to citizens on progress in reducing waiting times

Canadians will see for themselves where their health care money is going and how it is making a difference.

Le premier ministre du Canada et les premiers ministres provinciaux et territoriaux ont de concert adopté un plan d'action décennal qui, grâce notamment à un nouvel investissement fédéral de 41 milliards de dollars, consolidera les soins de santé pour tous les Canadiens.

De meilleurs soins de santé :

✓ réduction des temps d'attente

- améliorer l'accès pour que les Canadiens obtiennent plus vite les tests cruciaux, les traitements et les chirurgies essentiels

✓ davantage de médecins, d'infirmières et d'autres professionnels de la santé

- élaborer des plans plus formels et recruter davantage de professionnels de la santé, et accréditer plus rapidement ceux formés à l'étranger

✓ élargissement des soins à domicile

- améliorer le soutien aux personnes soignées ou en convalescence à domicile

✓ meilleur accès aux services de santé à la famille et communautaires

- augmenter l'accès en tout temps à des médecins, infirmières et autres professionnels de la santé

✓ meilleur accès aux médicaments essentiels

- gérer les coûts des médicaments afin qu'aucune famille n'ait à choisir entre les médicaments et la déchéance financière

✓ amélioration de la santé des Autochtones

- investir de nouveaux fonds et mieux planifier pour combler l'écart entre les soins de santé offerts aux Autochtones et aux autres Canadiens

Réduction des temps d'attente :

Les gouvernements fédéral, provinciaux et territoriaux ont convenu de rendre compte des progrès accomplis dans le domaine de la santé et, pour la première fois, dans la réduction des temps d'attente.

✓ des indicateurs comparables... pour mesurer les progrès

- les gouvernements fédéral, provinciaux et territoriaux utiliseront des indicateurs comparables pour rendre compte de l'amélioration de l'accès aux médecins, aux services de diagnostic et aux traitements

✓ des jalons... pour préciser le but visé

- les gouvernements fédéral, provinciaux et territoriaux établiront des temps d'attente médicalement acceptables – fondés sur l'avis d'experts – d'abord dans les domaines du cancer, des maladies du cœur, de l'imagerie diagnostique, des remplacements articulaires et de la restauration de la vue

✓ des objectifs... pour susciter le changement

- chaque gouvernement provincial et territorial établira ses propres objectifs pour les temps d'attente et rendra compte annuellement aux citoyens des progrès réalisés

Les Canadiens pourront constater à quoi sert leur argent affecté aux soins de santé et les résultats déterminants qu'il produit.

To obtain a copy of "The 2004 Health Care 10-Year Action Plan at a Glance", call 1 800 O-Canada (1 800 622-6232) or, to see it on the web, click www.canada.gc.ca/healthplan.

Pour obtenir un exemplaire du document « Aperçu du plan d'action décennal sur les soins de santé 2004 », composez le 1 800 O-Canada (1 800 622-6232). Vous pouvez aussi le consulter sur Internet à www.canada.gc.ca/plansante.



Government of Canada
Gouvernement du Canada

Canada

**FUTURE WAY FINANCIAL
SERVICES Inc.**

Life RRSP RESP

Do you Have Mortgage
Insurances Wirth a Bank?

வீட்டு அடமானக் காப்புறுதி Mortgage Insurance

- எமது நிறுவனத்தின் ஊடாக காப்புறுதி செய்து கொள்ளும் போது நீங்களே காப்புறுதியின் சொந்தக்காரர்.
- பலன் பெறுவராக (Beneficiary) உங்களுக்கு விரும்பியவரை தெரிவு செய்து கொள்ள முடியும்.
- உங்கள் வீட்டின் அடமானக் காப்புறுதியாகவோ அதே வேளை உங்கள் ஆயுட்காப்புறுதியாகவும் மாற்றமுடியும்.
- காப்புறுதியின் மாதாந்தக் கட்டணம் எந்தக் கட்டத்திலும் அதிகரிக்காது.
- வங்கியில் எடுப்பதை விட எமது நிறுவனத்திற்க்கடாக எடுப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு.

சிறுவர் கல்வி சேமிப்புத் திட்டம் - R.E.S.P

கனடிய அரசினால் வழங்கப்படும் இலவச 20% மானியத்தடன் எமது நிறுவனம் வழங்கும் 15% போனஸ் உங்கள் கட்டிய பணத்தடன் வட்டி %த்தடன் ஆகியவற்றை பெற்று நன்மை அடைபடுங்கள்



கரன் HARAN

Investment / Insurance Advisor

Direct: 416-803-6500

www.futurewayfinancial.com

கனடிய அரசின் கார்ப்பரேட் மெல்ல அமைத்துள்ளது சாஸ்திரிய நதியில் நீரளும் மனம் இலவசம்

இசையரங்கம் வறங்கும்

எட்டாவது

இசைக்கு ஏது எஸ்வை

நவம்பர் 14 மாலை 6:30 மணி
சென்றானியல் கல்லூரி கலையரங்கு
75 Astorbee Ave.

தொடர்புக்கு 647 999 3353, 416 398 4760, 905 201 2209
சாஸ்திரிய இசையின் நுழைவாயில்

DENTAL OFFICE

Dr. Chelliah YOGESWARAN
டாக்டர். செ.யோகேஸ்வரன்

Dr. Nirmala SIVA
டாக்டர். நீர்மலா சீவா

Dr. Ashokbabu RAAMYA
டாக்டர். அசோக்பாபு ராம்யா

Scarborough Office:

Serving Scarborough & Markham (McNicoll & Middlefield)

3300 Mcnicoll Ave., Suite 202'
Scarborough, ON M1V 5J6
416.299.1868

Mississauga (Malton) Office:

Serving Malton, Brampton, Etobicoke, Rexdale
Mississauga & Downsview (Goreway & Derry)

7125 Goreway Dr., Suite 206
Mississauga, ON L4T 4H3
905.673.7874

Braces, Root canals, General Dentistry

P. Kayilasanathan

B.A (CEY) LLB (CEY)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்பனை,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டஈடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பாரிஸ்டர்

2401 Eglinton Av. East, Suite # 302
(Eglinton/Kennedy)
Scarborough, ON
M1R 2M5

Tel.: 416-752 9561

Fax: 416-752 7262

ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா

905

5
0
1
-
0
0
1
1

905

5
0
1
-
0
0
1
1

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்தமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம், முத்துமணவறை, மண்டப அலங்காரம், பூமாலை, சடைநாகம், தலைப்பாகை, தலைநகை, பூஜைப் பொருட்கள், சுத்த சைவ உணவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களை நாடுங்கள்.

மிசிசாகா ஸ்ரீகணேச துர்க்கா தேவஸ்தான தொலைபேசி இலக்கம்: 905 405 0011

இந்தமத குரு, திருமணப் பதிவு அதிகாரி

சிவஸரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்

(Hindu Priest & Registrar of Marriages)

5556 Whistler Crescent, Mississauga, Ontario.

தொலைபேசி: 905-501-0011

எனது மூன்று.....

முனைப்புடன் பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்ட முனைந்தமையால் தான் ஸ்கந்தவரோதயா, மகாஜனா போன்ற பல கிராமப்புற பாடசாலைகள் நகரப் பாடசாலைகளுடன் போட்டி போட முடிந்தது.

“அள்ளிக் கொடுத்திடும் செம்பொன்னும்
ஆடையும் ஆதரவாய்க்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்குமே
என்னைக் குறித்த தல்லால்
துள்ளித் திரிகின்ற நாளையி
லேயென் துடுக்க டக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே தந்தை
யாகிய பாதகனே”

எப்படியிருக்கிறது இந்தப் பாலர்? என்னை ஏன் பெற்றாய்? உனக்குக் கொள்ளி வைப்பதற்கு ஒருவன் தேவை. உனது கடன்களை அடைப்பதற்கு ஒருவன் தேவை. அதை விடுத்து நான் அடங்காமல் துள்ளித் திரிந்த காலத்தில் எனக்கு இரண்டு சாத்துச் சாத்தி பள்ளிக்கு விட்டிருந்தாயானால் இன்று நான் இப்படியா இருப்பேன் என தந்தையைக் குறை கூறுபவர் அன்றும் இருந்தார்கள் என்பதைக் காணுங்கள்.

அரிவரி வகுப்பு - அது தான் இப்போ பாலர் வகுப்பு எனப்படுவது. சின்னத் தையலம்மாவின் உடமை. முதலாம் வகுப்பு நாகலிங்க உபாத்தியாயரது. அவர் எனது உறவினர். நல்ல உயரம் வெள்ளை நிற முறுக்கிய மீசை. தடியும் கையுமாக நிற்பார். அடியும் குறைவில்லாது கிடைக்கும். மணலினைப் பரப்பி அதில் தான் அ, ஆ வன்னா எழுத வேண்டும். அந்தக் கால முறை எத்தகைய விஞ்ஞான ரீதியான முறை என்பது நான் கனடாவில் உணர் முடிந்தது.

எனது மகள் ஆரம்பப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தார். அவர் எழுத்துக் கூட்டலில் பின்தங்கியிருந்தார். இதனைச் சீர் செய்வதற்கு ஆசிரியர் சொன்ன முறை எழுதப் பண்டக்கால முறை சற்று விஞ்ஞான வகைப்பட்டதே. அதாவது பிள்ளையை அரத்தாளில் (Sand paper) எழுத வைக்குமாறு ஆசிரியர் கூறினார். அதாவது எழுதுகின்ற போது மண்ணின் உறுத்துணர்வு விரலின் தோலின் கீழ் உள்ள புலன் நரம்புமுனைகளைத் தாக்க அந்த உணர்வு முனை வரை சென்று அங்கே படிக்கின்றது. இதனால் பிள்ளையின் எழுதும் தகைமை சிறக்கிறது. அப்போ நாகலிங்க உபாத்தியாயர் இதே முறையைக் கையாண்டார். அவருக்கு விஞ்ஞான விளக்கம் சொல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கும் பொழுது அரிசி அல்லது நெல்லினைப் பரப்பி அதில் எழுத வைப்பதும் இந்தப் நோக்கத்தில் தான் போலும். தமிழ்ப் பள்ளிக்கூடத்திலிருந்து தான் ஆங்கிலப் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதற்குக் கட்டாயமாக தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு கற்றுத் தேறியிருக்க வேண்டும்.

இது 1944ம் ஆண்டு. ஆங்கிலப் பாடசாலை சண்டிஸ்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலை. ஆங்கிலப் பாடசாலையில் எல்லோராலும் கல்வி கற்க முடியாது. அங்கே கற்பதற்கு மாநாத்தக் கட்டணம் கட்ட வேண்டும். இந்தக் காரணத்தினால் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்போர் எல்லோரும் ஆங்கிலப் பாடசாலைக்கு செல்ல முடியாமல் போய் விட்டது. ஏழைகளுக்குத் தமிழ்க் கல்வி, வசதி படைத்தோருக்கு ஆங்கிலக் கல்வி என்ற ஏற்றத் தாழ்வு கல்வியில் ஏற்பட்டது. தமிழ்க் கல்விக்காக (Vernacular Schools) என அழைக்கப்பட்ட சுயமொழிக் கல்விப் பாடசாலைகள் இருந்தன. அங்கே கற்பவர்கள் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தமிழிலே சிரேஷ்ட தராதரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும். அதன் பின்னர் இவர்கள் வேண்டுமாயின் சுயமொழி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளுக்குச் சென்று இருவரும் பயின்ற பின்னர் சுயமொழித் தராதரப் பத்திரம் பெற்று ஆசிரியர்களாக தொழில் பெறலாம். இத்தகைய பயிற்சிக் கலாசாலைகள் தின்னவேலி, நல்லூர், கொழும்புத்துறை, கோப்பாய் ஆகிய இடங்களிலே இருந்தன. 1949 வாக்கிலே கோப்பாய் பெண்களுக்கான பயிற்சிக் கலாசாலையாக பலாலி ஆண்களுக்கான கலாசாலையாக்கப்பட்டது. நல்லூர் கிறிஸ்தவர்களுக்கும், கொழும்புத்துறை கத்தோலிக்கர்களுக்குமாக நடத்தப்பட்டது. கோப்பாய் அரசாங்கத்தாலும், திருநெல்வேலி Hindu Board of Education என அழைக்கப்படும் அமைப்பினால் நடத்தப்பட்டது. ஆனால் 1948ம் ஆண்டிலே சுதந்திர இலங்கையின் முதல் கல்வி மந்திரியாக அமர்ந்த அமரர் C.W.W. கணங்கரா என்ற மாபெரும் மனிதர் இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து எத்தனையோ ஏழை மக்களின் அறிவு வளர்ச்சிக்குக் காரணராக அமைந்தார். அப்பெருமகன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது யாழ்ப்பாண மக்கள் அவருக்குக் கொடுத்த உற்சாக வரவேற்பை நான் கண்ணால் கண்டவன். பட்டுப் படுதாவின் கீழ் நடத்தி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். வெள்ளை வேட்டி நாஷனல் சேட்டுடன் உத்தரியம் மடித்த சால்வையை கழுத்தின் இருபுறமும் தொங்குமாறு அணிந்தபடி மாறாப் புன்னகையுடன் கூடிய கரிய உடல், நரைத்த தலைமயிர் என அவரது உருவம் என் கண்முன்னே நிற்கிறது. பின்னர் அவர் உள்ளூராட்சி மந்திரியாகவும் இருந்தவர். அதற்குப் பின் தேர்தலில் (அகலவத்தை தொகுதி என எண்ணம்) தோல்விபற்றமையால் மிகவும் ஏழ்மை நிலைமைக்குத் தள்ளப்பட்டார். இவரது ஏழ்மை நிலையைக் கண்ட பின்னரேதான் பாராளுமன்ற அங்கத்தவருக்கு ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகச் சொல்வார்கள். (அடுத்த இதழில் முடியும்)

EASY HOME BUY

**வீடு வாங்கவோ?
விற்கவோ?
Buying?
Selling?
Mortgage**




For a big decision Call

KIRUBA KIRUSHAN
416-414-5562

"Service with a broad smile"

**"WITH A SMALL
DOWN PAYMENT
YOU COULD OWN
YOUR DREAM HOME"**



- * LOANS
- * MORTGAGES
- * CREDIT COUNSELING
- * INSURANCE (AUTO & LIFE)
- * REAL ESTATE
- * ACCOUNTING
- * SCHOLARSHIP PLAN
- * TRAFFIC TICKETS
- * INSURANCE CLAIMS

J.R.B. UNIVERSAL INC.

Almost All Services Available

Bus: (416) 752-7555

Fax: (416) 752-7556

Cell: (416) 937-9081



R.R. Rajkumar
B.Com (Hons) M.B.A

2390 Eglinton Ave, E. Suite-206B Scarborough-ON M1K 2P5

அ. முத்துலிங்கம் கதைகள்

புலம்பெயர்ந்த ஈழத்தவரின் இலக்கியப் படைப்புக்கள் உலகப் பரப்பெங்கும் இன்று வியாபித்துள்ளன. அவ்வகையிலான படைப்புக்களில் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்கள் முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. பின்னாளில் கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்து சென்று வாழும் காலத்தில், தாம் பெற்ற மானிடவியல் சார்ந்த அனுபவங்களை சர்வதேசப் பரப்பில் நின்று புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தையும் உள்ளடக்கியதான சிறுகதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.

புலம்பெயர்வின் பின்னரான இவரது கதைகள் சர்வதேச சமூகத்தினரது மானிடநேயம் சார்ந்ததாகப் பரிமாணம் பெற்றுள்ளதையும் எங்களால் அவதானிக்க முடிகிறது. அவருடைய பிற்காலப் புனைகதை வெளிப்பாடு மனிதவியல்பின் பன்முகப்பட்ட கோலங்களையும் எமக்குச் சித்திரங்களாக காட்டுகின்றன. அவர்களது ஆர்வங்கள், தாகங்கள், தேவைகள், மகிழ்ச்சிகள், கோபங்கள் என இவை நுட்பமாக விரிந்து செல்கின்றன.

துரி, ஒரு காதல் கதை, கிரகணம், விழுக்காடு, பீனிக்ஸ் பறவை, முழு விலக்கு, முடிச்சு, ஞானம், விசா, ஓட்டகம் முதலான கதைகள் அவரது அண்மைக் காலப் படைப்புகளாக, புதிய பரிமாணத்தில் எழுந்தவையாக அ.முத்துலிங்கம் கதைகள் என்ற இந்நூலில் பதிவு பெற்றுள்ளன. இந்தியா, இலங்கை, சூடான், பாகிஸ்தான், சியாரா லியோன், கவீடன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் இவரது கதைகளில் களங்களாக இச்சிறுகதைகளில் காணப்படுகின்றன. கதாபாத்திரங்களும் சர்வதேச சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இது இவரது இந்தப் பெருந் தொகுப்பு நூலின் அட்டையிலும் பிரதிபலிக்கின்றது.

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள தமிழினி பதிப்பகத்தின் வாயிலாக சென்னை மணி Offset மூலம் அழகுற, மிகத் தரமான தாளில் அச்சாகியிருக்கும் இந்நூலின் அட்டைப் படத்தில் ஆபிரிக்கத் தாயொருத்தி தன் குழந்தையை அரவணந்து முத்தமிடும் காட்சிப் படிமம், கனடிய நாணயங்கள் சிலவற்றினதும், ஆபிரிக்கக் குகை ஓவியங்களினதும் பின்னணியில் விரிந்துள்ளது. இது ஒருவகையில் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளன் ஒருவரின் சர்வதேசப் பார்வையின் பிரதிபலிப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவே எனக்குப் படுகின்றது.


இவரது பரந்துபட்ட கதைப் புலங்களில் எங்கோ ஒரு கோடியில் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இயற்கைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு வருவதைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் எளிதில் புரிந்துணர முடிகின்றது. இந்தப் பாங்கினை இவரது அ.முத்துலிங்கம் கதைகள் என்ற இப்பாரிய தொகுப்பின் சமர்ப்பணப் பக்கத்திலும் காண முடிகின்றது.

ஆபிரிக்கக் காட்டில் தன்னுடன் கூட வந்த தனது நண்பனால் கூடப்பட்ட ஒரு காக்கைக்கு இந் நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றார்.



USC

EDUCATION SAVINGS PLANS INC.



சொத்துக்களில்
அழியாச் சொத்து
கல்வி

USC - RESP

கல்விச் சேமிப்புத் திட்டம்

கனோடிய அரசின்
புதிய சலுகைகள்

பதிவு செய்யப்பட்ட கல்விச்
சேமிப்புத் திட்டத்தை
(RESP) மேலும்
மேருகட்டுவதற்கு கனோடிய
அரசு வழங்கும் புதிய
சலுகைகள்

1. தற்பொழுது
வழங்கப்பட்டுக்
கொண்டிருக்கும் 20%
அரசமாமியப் பணம்
(CESG) 2005 தை
மாதம் 1ம் திகதி
தொடக்கம் 30%-40%
ஆக அதிகரிப்பு

2. 2004 தைமாதம் 1ம்
திகதி தொடக்கம்
புதிதாகப் பிறக்கும்
குழந்தைகளிற்கு RESP
இல் வைப்பிலிருவதற்கு
கனோடிய அரசுக்
கொடுப்பனவாக
மொத்தம் \$2000
டொலர்கள்.

இலவச ஆலோசனைகளிற்கு
அழையுங்கள்

தயாபரன் ஆறுமுகம்

24 Hrs 416 889-3088

அலுவலகம் 905-426-7713

1-877-789-RESP(7377)

வீடு 905-426-6624

1-888-516-5758 Ext 7543

றிச்மன்ட்ஹில்
இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என
அழைக்கப்பெறும் றிச்மன்ட்ஹில் ஆலயம்
திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை
வரையும் காலை 8:00 மணி முதல், பகல்
1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30
மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும்
திறந்திருக்கும். வெள்ளி, சனி,
ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும்
விடுமுறை தினங்களிலும் காலை எட்டு
மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி
வரையும் திறந்திருக்கும். இரவு 9:30
மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய
நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக
விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883
9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு
கொள்ளலாம்.

மிசிசாகா

ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா
இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப்
பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று
வருகின்றது. செவ்வாய்க்- கிழமைகளிலும்
வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும்
சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா
வழிபாடுகளாலும், திருமணச்
சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும்
நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர
கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா)
அவர்களே இந்த ஆலயத்தை
நிறுவியுள்ளார். இதன் பிரதம குருக்களும்,
அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே.
ஆலய தொலைபேசி இலக்கம் 905 405
0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின்
தொலைபேசி இலக்கம் 905 501 0011.


ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம்
இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10
இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல்
வீதிக்கும் இடையில், சன் பிளவர்
பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்)
ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்
அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப்
பூஜைகளுடன், முக்கிய தினங்களில்
விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.
வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப்
பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம்
வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின்
வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்
உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு
ஆலயத்துடன் 416 291 8500
இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Century 21



Affiliate
Realty Inc.



வீடு வாங்குதல்
வீடு வீற்றல்

அடமான ஒழுங்குகள் பற்றிய
ஆலோசனைகள்

வாடகைப் பணத்தின் ஒரு பகுதியை
உங்களுக்குகளைச் சேமித்தீடுவீர்!

அழையுங்கள்:

திரவி. முருகேசு

Business: 416-281-4900

Residence: 416-298-8643

Pager: 416-281-4900

Thiravie Murugesu

B.A. (Ceylon)

Sales Representative.

11721 Sheppard Ave. East,
Toronto, ON.
M1B 1G3

The Children's Education Trust of Canada



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா
கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கம் கனடாவில் ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டு இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்து வெள்ளி விழாக் கண்டுள்ளது. இந் நிகழ்வின் போது மருத்துவபீடம் இதுவரை காலமும் நிறைவேற்றிய செயற்திட்டங்கள், மக்களும் மாணவர்களும் பார்த்து, கேட்டு, வாசித்து அறியத்தக்க வகையில் காட்சிகள் காட்டப்பட்டன. சிற்புரைகள் நிகழ்த்தப்பட்டன. சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவபீடம் மேலும் பல வழிகளில் செயற்பட்டு முன்னேற்றம் காண வேண்டிய அத்தியாவசியத்தையும் மக்களுக்கும் மருத்துவபீட பழைய மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி யாழ் மருத்துவபீடத்துக்கு பன்முகப்பட்ட உதவிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கமைய வெளிநாடுகளில் சேவை புரியும் யாழ் மருத்துவபீட பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பங்கை வழங்குவதற்கு ஆர்வம் தெரிவித்தனர். கனடாவில் சேவை செய்யும் மருத்துவபீட பழைய மாணவர்கள், டாக்டர் வ.சாந்தகுமாரின் வழிநடத்தலின் பிரகாரம் இந்த மருத்துவபீட வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். இதில் பங்குபற்றுவதற்கு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் விருப்பத்தையும், ஆர்வத்தையும் தெரிவித்திருந்தனர்.

டாக்டர் சாந்தகுமார் இந்த மருத்துவ பீடத்தின் முதலாம் அணி மாணவன். இவர் மருத்துவப் பணிக்காக இந்த வருடம் யாழ் சென்று வந்தார். அங்குள்ளவரின் வேண்டுகலை ஏற்று யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கம், ஆகஸ்ட் 21, 2004 இல் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமது குடும்பங்களுடன் பங்களித்தனர். பலரும் ஒருவரையொருவர் பல வருடங்களுக்கு பின் சந்திக்கக் கூடியதாயிருந்தது. பழைய நினைவுகள் பரிமாறப்பட்டன.

இவ்வாரம்ப நிகழ்ச்சியில் நோர்வேயிலிருந்து டாக்டர் டலிமாவும் (நாடி நிகழ்ச்சி) ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பலரும் வந்து பங்குபற்றியுள்ளனர். இவர்கள் எல்லோரும் நெறிமுறைப்படி அங்கத்தவர்களாகப் பதிந்தபின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில், ஈழத்தின் மருத்துவப் பற்றாக்குறைகளும், அவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக டாக்டர் சிறீசலா சிறீரஞ்சன் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பலர், தங்கள் சேவையையும் வேண்டிய பொருளுதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதிமொழி கூறினர். டாக்டர் சிவராஜினி இந்திஜித், டாக்டர் சாந்தகுமாரருக்குப் பக்கபலமாகவிருந்து இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்வதற்கு இளம் வைத்தியர்கள் முன்வர வேண்டுமென்று தமிழர் மருத்துவக் கழகத்திலிருந்து விருந்தினராய் வந்த டாக்டர்கள் தங்கருபனும், இராசேந்திரமும் வேண்டுகோள் விடுத்தனர்.

மருத்துவ பீடத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கு அரும் பணியாற்றிய காலஞ் சென்ற உபவேந்தர் பேராசிரியர் க.வித்தியானந்தன், காலஞ்சென்ற பேராசிரியர் கூவர் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் இம் மருத்துவ பீடத்தில் படித்து யாழ்ப்பாணத்தில் சேவையாற்றி உயிர் நீத்த பல வைத்தியர்களுக்கும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இக்காலப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக பதிவாளராகக் கடமையாற்றிய கல்விப் பணிப்பாளர் க.சிவநாதன், மருத்துவபீட ஆரம்பம் பற்றி உரையாற்றினார்.

இந்தத் தொடக்கக் கூட்டத்தில், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி பேராசிரியர் க.சிவபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் உரிய நேரத்தில் அவர் வர முடியாமல் போய்விட்டது. அதே போன்று பேராசிரியர்கள் டாக்டர் .சிறீகரன், டாக்டர் ஏ. பரமேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கூட்டத்தில் பங்குபற்றிச் சிறப்பிக்க இருந்தனர். அவர்களும் கடமை முக்கியம் கருதி பங்குபற்ற இயலாமல் போய்விட்டது. ஆனால் அவர்களது கருத்துக்கள் சஞ்சிகை மூலம் தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகக் குழுவின் தலைவராக தெரியப்பட்ட டாக்டர் சோமேசன் அடுத்த வருடக் கூட்டத்தை ஒருங்கிணைப்பார். மிசிசாகாவில் மொன்றி பியான்கோ விருந்து மண்டபத்தில் இக் கூட்டத்தைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நேரத்தியாக நடத்தப்பட்டன. அனைவரும் அவைகளைப் பாராட்டி மகிழ்ந்தனர். இரவு விருந்துடன் தொடக்கக் கூட்டம் நிறைவேறியது.

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip. Orth (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல்வைத்தியர்

Dr. SABAPATHY RAVEENDRAN

B.D.S., M.S., F.D.S.R.C.S (Eng), General Practitioner

DR. ALI ADIPBFAR

D.D.S., M.D., F.R.C.D (C), Plastic Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S., Dip.Perio, Gum Specialist, பல்முரக வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S., குடும்ப பல் வைத்தியர்

Dr. FELOMINA NOLASCO

B.D.S., குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



ஓம்

அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சீவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்பாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds


210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



உங்கள் இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்